



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,418 — FRIDAY, JUNE 27, 1952

Published by Authority

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officer :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government Agents :—		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—	Land Acquisition Notices	987
Eastern Province	—	Notices under the Land Development Ordinance	997
North-Western Province	—	Land Redemption Notices	997
North-Central Province	—	Land Resumption Notices	—
Province of Uva	—	Miscellaneous Land Notices	—
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries, &c.

PART VI published with this Issue contains List of Jurors and Assessors.

Land Acquisition Notices

LD. 4596.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

All that land called Wikasthan, in extent about 6 A. 0 R. and 23 75 P., situated in Dodanwela village, Gangawata Korale, Kandy Gravets, Kandy District ; and bounded as follows :—

- North : Radagederawatta ;
- East : Kadagederawatta and Radagederawatta *alias* Udagederawatta ;
- South : Anniewatta Estate ; and
- West : Sunderadureyagewatta, Mahaweliganga, Kongahagederawatta and Asweduwu.

By order of
P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development,
S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No J/HA/2219,
Colombo, June 12, 1952.

LD. 4536.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

Portion of land called and known as Magurudenya Estate, situated in Doranegama village, Harispattu, Kandy District, containing in extent about 25 acres ; and bounded as follows :—

- North by Maguudenya Oya ;
- East and South by remaining portion of Magurudenya Estate ;
- West by Kowilawatta, owned by T. B. Doranegama, L. B. Ekanayake, and D. M. Ran Banda, Weragalahena owned by Divalgama and Pondawehena owned by A. W. Atugoda.

By order of
P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development,
S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref No J/AL/2107 (VE),
Colombo, June 11, 1952

987—J N. B 18013-735 (6/52)
E 1

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Udatennewatta Galmaloya Estate, in extent 4 A. 3 R. 38.2 P., situated in the Bombure village, Medasiya Pattuwa, Uda Dumbara Division, Kandy District, and surveyed and described as lot 231 in Extract No. 2 to village plan No. 277.

By order of
P. B. BULANKULAME,
Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/E/2048,
Colombo, May 13, 1952.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All those lands called and known as Walkumbura, Namalwela, Pitaha, and Namalwelawanata, in extent approximately 10 acres 1 rood 08 perches, situated in Naranvita village, Kandukara Pahala Korale, Uda Palata Division, Kandy District, and bounded as follows:—

North by paddy field of Mr. H. Sam de Silva and Ela;
East by Badahalayehernakumbura, Pansalawatte, Walakumburawatta, V. C. Road to Kobbawela and Davata to Angammana;
South by Ela, garden of Mrs. Silavathie Perera, Ellegederawatta and Malwela; and
West by Ela, galwatta, paddy field of Mr. R. S. Pelpola, paddy field of Mr. P. D. Saranelis and Nawankumburawatta.

By order of
P. B. BULANKULAME,
Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/AL/1972,
Colombo, May 2, 1952.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

LD. 4391

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 2 acres of the land called and known as Galbodde Tea Estate, situated in Dekinde Village, Uda Bulagama Division, Kandy District and bounded as follows:—
North, East, South and West by the remaining portions of the said estate.

Ref. No. J/AL/1773,
Colombo, March 3, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

LP. 6433.

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that allotments of the land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Twelve allotments totalling in extent approximately 1 A 3 R 13 P. out of the land called Kumbura, Pahala Kurundaaddara, Loluge Kumbura, Kandaaddara Kumbura, Egoda Addara Liyadda, Millagaha Kumbura, Kitulgaha Kumbura, Laoulagaha Kumbura, Geddera addara Kumbura, Liyaddagoda Kalle, Pitahyadda, Gonakelledeniya, situated in Ihala Lelwala Village, Gangaboda Pattu, Galle District; and bounded as follows:—

(1) Kumbura—
North: by Kumbura and Kurundaaddara Kumbura.
East: by Kurundaaddara Kanda,
South: by Diwala and Kurundaaddara Kumbura,
West: by Subastiyagoda watta.

(2) Pahala Kurundaaddara—
North: by Kandaaddara Kumbura,
East and South: Kurundaaddara Kanda,
West: by Kurundaaddara Kumbura.

(3) Loluge Kumbura—
North and West: by Kurundaaddara Kumbura,
East: by Kurundaaddaragoda watta
South: by Kurundaaddara Kanda.

(4) Kandaaddara Kumbura—
North: by Millagaha Kumbura,
East: by Egodaaddara watta,
South: by Kandaaddara godawatta,
West: by Kandaaddara Kumbura.

(5) Egodaaddara Liyadda—
North: by Millagaha Kumbura,
East: by Egodaaddara watta,
South: by Kandaaddaragodawatta,
West: by Kandaaddara Kumbura.

(6) Millagaha Kumbura—
North: by Kitulgaha Kumbura,
East: by Egodaaddarawatta,
South: by Kandaaddaragodawatta,
West: by Millagaha Kumbura.

(7) Kitulgaha Kumbura—
North: by Thunhaulagodawatta,
East: by Egodaaddarawatta,
South: by Millagaha Kumbura,
West: by Kitulgaha Kumbura.

- (8) Laolugaha Kumbura—
 North : by Keembigewatta.
 East : by Laolugaha Kumbura,
 South : by L. B. Flank Bund,
 West : by Main P. W. D. Road, Wanduambe-Baddegama.
- (9) Gederaaddara Kumbura—
 North and West : by Keembigewatta.
 East : by Gederaaddara Kumbura,
 South : by Laolugaha Kumbura
- (10) Liyaddagoda Kalle—
 North : by Paranawatta,
 East : by Pitaliyadda,
 South : by Liyaddagoda Kalle,
 West : by Kespalawatta.
- (11) Pitaliyadda—
 North : by Paranawatta.
 East : by Pitaliyadda,
 South : by Liyadda Kalle,
 West : by Kespalawatta.
- (12) Gonakelle Deniya—
 North and East : by Gonakelledeniya.
 South : by Pitaliyadda,
 West : by Vidanalage Mulla.

By order of
 P. B. BULANKULAME,
 Minister of Agriculture and Lands

S. F. AMERASINGHE,
 Permanent Secretary.

Ref. No. J/AL/1447.
 Colombo, May 20, 1952

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950 that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All those allotments of land called Parthamppulam, in extent about 5 acres situated at Karambaikkurichchy Village, Tenmaradchy in Jaffna District, and bounded as follows —

East by Kodikamam-Point Pedro Road,
 West by property belonging to Kanthar Krishnar and others.
 North by Lane, and
 South by Manthuvil Road.

By order of
 P. B. BULANKULAME,
 Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,
 Permanent Secretary.

Ref. No. J/E/2064,
 Colombo, May 2, 1952.

LD 4577

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent approximately 30 ft. × 30 ft. from the land called Rajawella Estate, situated in the village of Gonawala Pata Dumbara, Kandy District, and bounded as follows:—

North by stone fence,
 East by tea land,
 South by ela,
 West by tea land.

By order of
 P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

Ref. No. J/HLG/2138,
 Colombo, June 12, 1952.

S. F. AMERASINGHE,
 Permanent Secretary.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Six allotments, totalling an extent of 3A. 1R. 08.88 P., out of the land called Pansalathottam, Snnathottam, Kanthalaithundu and Kovilvalavu, situated within the Urban Council limits of Trincomalee, Trincomalee District, surveyed and described as lots 3, 4, 7, 8, 9, and 11, in Preliminary Plan A 980

By order of
 P. B. BULANKULAME,
 Minister of Lands and Land Development.

Ref. No. J/HLG/1724,
 Colombo, June 6, 1952.

S. F. AMERASINGHE,
 Permanent Secretary.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 7 lachchams out of the land called Neddilaanai, situated in the village of Pandatherippu, Valikamam West, Jaffna District, and bounded as follows:—

North by land belonging to V. Thambyaiah and partners of Chankanai;
East by land belonging to Swampillai Swampillai of Mathagal;
South by land belonging to St. Anthony's Church, Mathagal; and
West by land belonging to Swampillai Vincent de Paul of Sillalai.

Ref. No. J/HLG/1716,
Colombo, June 4, 1952.

By order of
P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land in extent about 3 perches, situated within the Town Council limits of Point Pedro, Vadamarachy D. R. O.'s Division, Jaffna District, and bounded as follows:—

North by Court Road,
East by assessment No. 23 Perapenkerni,
South by Thamarakulam, and
West by Channel Road.

Ref. No. J/DEA/1862,
Colombo, April 3, 1952.

By order of
P. B. BULANKULAME,
Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Hompalatennawatta, part of Assessment No. 262 of Ward No. 5, in extent 1A. 0R. 5 0P., situated in Rattota Town, within the Town Council limits of Rattota, Matale District, and surveyed and described as Lots 1 and 2 in Preliminary plan No. A 1,734.

Ref. No. J/E/1725.
Colombo, May 26, 1952.

By order of
P. B. BULANKULAME,
Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion of the land in extent about .005 acre, claimed by Mrs. D. R. de S. Abeynayake of "Vijithapura", Pamankada, situated at Gangodawila, Colombo D. R. O.'s Division, Colombo District, and bounded as follows:—

North by Gangodawila Sluice Channel,
East and South by the remaining portion of Mrs. D. R. de S. Abeynayake's land,
West by S. D. Manchinona's land.

(2) A portion of the land in extent about .009 acre, claimed by Maharage Don Thidoris of Gangodawila, situated at Gangodawila, Colombo D. R. O.'s Division, Colombo District, and bounded as follows:—

North and East by the remaining portion of M. D. Thidoris's land,
South by Gangodawila Sluice Channel;
West by Gangodawila Ela.

(3) A portion of the land in extent about .013 acre, claimed by S. Dona Manchinona of Gangodawila, situated at Gangodawila, Colombo D. R. O.'s Division, Colombo District, and bounded as follows:—

North and West by Gangodawila Ela,
East by Mrs. D. R. de S. Abeynayake's land,
South by the remaining portion of S. D. Manchinona's land.

Ref. No. Q. 3874/J/AL/943.
Colombo, June 16, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) The allotments of land called Dawatagahawatta, Millagahawatta, Delgahawatta, Kahatagahawatta, Ketakellagahawatta, Punchaniawatta and Andiakanda Estate in extent approximately 0A. 3R. 10 9P., described as lots 1-25 and 26 (part) in P. P. A. 3,000 situated in the village of Hapugoda, Aluthkuru Korale South, Colombo District.

(2) A portion, in extent about one perch, out of the land called Ketakellagahawatta belonging to K. D. Theodora, situated in the aforesaid village and bounded as follows:—

North by lot 25 in P. P. A. 3,000,
East by land belonging to E. James,
South by the remaining portion of the same land, and
North-west by lot 25 in P. P. A. 3,000.

Ref. No. Q. 3472/J/HLG/1651.
Colombo, June 16, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

No. LA 7443/J/AL/1585.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- (1) The land called Pimmewela, Weboda, Dangaha, Kumbukgaha and Kongaha Kumbura, totalling in extent approximately 4 A. 2 R. 16 P., situated in Moragolla Village, Gallaboda Palata, Wannu Hatpattu, Kurunegala District and bounded as follows:—
North—Pimmewela,
South—Morogolla tank,
West and East—Crown jungle.
- (2) The land called Wenodakumbura, Kongahakumbura, Dangahakumbura and Attikkagahakumbura in extent approximately 1 A. 2 R. 0 P., situated in Moragolla Village, Gallewa Palata, Wannu Hatpattu, Kurunegala District, and bounded as follows:—
North and South—Crown jungle,
East—Moragollagama tank,
West—road to Mirihampitigama.

Ref. No. J/AL/1585.
Colombo, June 16, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Ref. No. LA 7293/J/AL/529.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- (1) The land called Kongahakumbura and Rawayaya, in extent approximately 2-3 acres, situated in the village of Brahmanayagama, Balalla Palata, Wannu Hatpattu, Kurunegala District, and bounded as follows:—
North—Paddy fields and private jungle.
East—tank,
South—Private jungle,
West—Paddy fields.
- (2) The land called Raweyaya and Polwatte, in extent approximately 3 acres, situated in the village of Brahmanayagama, Balalla Palata, Wannu Hatpattu, Kurunegala District, and bounded as follows:—
North—Private jungle and tank bund,
East—Tank,
South and West—Private jungle.

Ref. No. J/AL/529.
Colombo, June 16, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

No. LA/7598/J/E/2191.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Panchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- (1) A portion in extent about 1½ acres out of the lands called Gallindagawa Innawatte, situated at Ranagalla Village, Nakkawatte Palata, Katugampola Hatpattu in Kurunegala District; and bounded as follows:—
North by Bihalpola-Mutugala P. W. D. Road,
East by boundary of Mayurawathie Korale of Dambadeni Hatpattuwa,
South by Awsedaweda Natilege watta,
West by the remaining portion of the same land.
- (2) A portion in extent about ½ acre out of the lands called Galpotttekumbure, Kumburuwelagalahena and Meegahawatta situated in Wakkunuwala Village, Panawiti Palata, Dambadeni Hatpattuwa in Kurunegala District; and bounded as follows:—
North by Bihalpola Mutugala P. W. D. Road,
East and South by the remaining portion of the same lands,
West by Eastern boundary of Ranagalle school.

Ref. No. J/E/2191.
Colombo, June 11, 1952.

By order of
P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

No. LA 7503/J/AL/2142.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Panchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land and servitude described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- (1) A portion, in extent about 7,080 sq. ft. out of the land called Hakuruketiyyawa Estate, situated at Malkaduwwa within the Municipal Council limits of Kurunegala, Kurunegala District; and bounded on the North by Hakuruketiyyawa Estate, East by road access land through private land, South by Hakuruketiyyawa Estate and West by Heraliyawela Settlement.
- (2) Servitude over an extent of about 0 A. 0 R. 5 P., out of the land called Hakuruketiyyawa Estate, situated at Malkaduwwa within the Municipal Council limits of Kurunegala, Kurunegala District; and bounded on the North by the land of Mr. Thabrew, East by private road access land through private land, South by land owned by Mr. P. A. Dharmadasa, and West by land owned by Mr. L. M. Gunawardane.
- (3) Servitude over an extent of about 0 A. 3 R. 02 P., out of the land called Hakuruketiyyawa Estate, situated at Malkaduwwa, within the Municipal Council limits of Kurunegala, Kurunegala District; and bounded on the North-east by blocks Nos. 16 to 27 (private), South-east by Kurunegala-Negombo P. W. D. Road, South-west by blocks Nos. 1 to 13 (private), North-west by portion of servitude which is proposed to be acquired from the lands owned by Messrs. M. J. de Thabrew and P. A. Dharmadasa.

Ref. No. J/AL/2142.
Colombo, June 6, 1952.

By order of
P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, access to peasant allotments, Karapagala, to wit:—

Supplement No. 1 Final Village Plan No 88. Village—Karapagala, Pasdun Korale West

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
323	Gahalakolattennawatta ..	Chena	U. H. D. George Appu of Karapagala	0	0	0.5
324	Hettigodawatta ..	Low jungle contains a kitul tree, 5-10 years	Surige Adrian of Karapagala, Surige Peiris Singho, Don J. Weerasinghe, both of Udugama, and S. D. Wijemaike of Bentota	0	0	7.5
				0 0 13.0		

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on August 12, 1952, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, June 23, 1952.

R. D. P. PAULUSZ,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Reference No. LD. 4276/J/HLG/658.

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950; that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All that land called Pihimbiyagahamulahena, Hittaragoda in extent 24.3 perches and depicted as lot No. 1 in P. P. A. 1739 situated in Dombagammana village in Galasiya Pattu in Harispattu in Kandy District in the Central Province.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on July 29, 1952, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 22, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, June 18, 1952.

E. E. GRENIER,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Reference No. LD. 4216.

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All that land called Kathukaneluwewatta, situated in Udagama Village, Udagampaha Korale, Pata Dumbara Division, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in P. P. A. 1,770.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on July 31, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 24, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, June 21, 1952.

E. E. GRENIER,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Reference No. LD 4072.

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All that land known as Galagawawatta in extent 2 R. 0 3 P. and depicted as lot No. 1 in P. P. A. 1,772, situated in Mahawatte in Udagampaha Korale in Patadumbara in Kandy District in the Central Province.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kandy Kachcheri, on July 29, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 22, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, June 18, 1952.

E. E. GRENIER,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Reference No. LD 4278/J/HLG/866.

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All that land called Udagederawatta in extent 1 R. 38.7 P., and depicted as lot No. 1 in P. P. A. 1,795, situated in Gettiyawela Village in Galasiyapattu in Harispattu in Kandy District, in the Central Province.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on July 29, 1952, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 22, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, June 18, 1952.

E. E. GRENIER,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Lands and Land Development, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the construction of a Maternity Home at Amugoda, to wit:—

Supplement No. 2 to Final Village Plan No. 539. Village—Amugoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	B.	P.
238	Gammeddewatta	Coconut garden, tea and rubber (interplanted) 20-60 years, contains also a few jak trees 50-60 years (cultivation is being felled and uprooted)	(1) Kellappthavithanage Adrian de Silva, Warapitiya, Hettiwatta, (2) Kellappthavithanage Abaran de Silva, Warapitiya, Hettiwatta, (3) Kellapothavithanage Isohamy de Silva, of Amugoda, (4) Kellapothavithanage Alis de Silva, Warapitiya, Hettiwatta, (5) Salpadoru Thuppahige George Sugathadasa Silva of Kamarangapitiya in Palmadulla, (6) Salpadoru Thuppahige Bempy Silva of Pussellawa, (7) Salpadoru Thuppahige Peter Silva, Warapitiya, Hettiwatta, (8) Salpadoru Thuppahige Adelme Silva, Warapitiya, Hettiwatta, (9) Salpadoru Thuppahige Juwan Silva of Warapitiya, Hettiwatta, (10) Kooragamage Dona Dottie de Silva, of Alutgama West, (11) Kooragamage Dona Babynona de Silva of Alutgama West, (12) Kooragamage Jayatissa de Silva of Alutgama West, (13) Kooragamage Don Piyaratne <i>alias</i> Ratnasena Silva of Alutgama West, (14) H. S. Martinus Fernando of Amugoda	2	0	4.1

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at 11.15 a.m., on July 25, 1952, at Ben-teta Resthouse, and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Galle, June 19, 1952.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

Reference No. LD. 7290/J/E/1276.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—
Description of the land to be acquired:

Supplement No. 16 to Final Village Plan No. 291. Village—Kahawatta (Part)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	B.	P.
231.	Godarawattamudukebella Parts of assessment Nos. 107/6 and 107/7, Ward No. 6	Garden contains 206 coconut trees, 8-15 years, 16 jak trees 15-30 years, 2 kitul trees 10 years, 27 orange trees 10 years, 6 lime trees 10 years, 3 teak, 3 mango and 1 kone tree 20 years, 4 kaju trees 5 years and 2 beli trees 10 years	Lentis Silva Wickramanayake of Miriswatta, Beliatta	2	1	3
232.	Do.	Garden contains 7 coconut trees 10 years and a thatched mud house	N. H. M. David Silva of Beliatta	0	0	15.9
233.	Medakoratuwa <i>alias</i> Hedagedarawatta Part of Assessment No. 72/10, Ward No. 6	Garden contains 49 coconut trees, 23 years, 3 coconut trees 10 years, 6 jak trees 10-50 years, 11 lime trees and 14 orange trees 5 years, 7 beli, 8 kaju, 5 diul, 1 siyambala and 1 del tree 10 years, 4 mango and 2 kitul trees 20 years, 4 delum and 2 jambu trees 5 years and a tiled mud house, a thatched mud latrine and a cadjan shed	Lentis Silva Wickramanayake of Miriswatta, Beliatta Walgama, Kodituwakkuge Kirihamy and Welihyanage Babahamy, both of Kahawatta, Beliatta, and Julampitiye Dhammarakkita Thero of Galewea Temple, Beliatta	0	3	37.9
235.	Medakoratuwa <i>alias</i> Hedagedarawatta. Part of Assessment No. 68/1, Ward No. 6	Garden contains 3 coconut trees 40 years and 3 lime plants 2 years	Lentis Silva Wickramanayake of Miriswatta, Beliatta and Walgama Kodituwakkuge Samel Appu of Kahawatta, Beliatta	0	0	13.0
236.	Do.	Garden contains 3 coconut trees 40 years and plantain bushes	do.	0	0	06.4
237.	Diulagahawatta <i>alias</i> Suriyagahawatta. Part of Assessment No. 146, Ward No. 6	Part of garden (no cultivation)	Watarakgoda Pannatissa Thero of Pragnasagara Pirivena; Watarakgoda, Beliatta	0	0	10.1
238.	Do.	Garden contains 22 coconut trees 10-20 years, 3 jak trees 30 years, 2 lime trees 15 years, 2 masonry latrines, part of tiled masonry school building and a masonry well	Watarakgoda Pannatissa Thero of Pragnasagara Pirivena, Beliatta. (Part of school building, two masonry latrines and the masonry well constructed by the public of Beliatta)	0	3	09.5
239	Hedagedarawatta Parts of Assessment Nos. 107/6 and 107/7. Ward No. 6	Garden contains 1 coconut tree and 1 imbul tree 40 years and part of tiled masonry school building	Lentis Silva Wickramanayake of Miriswatta, Beliatta. (Part of school building constructed by the residents of Beliatta)	0	3	02.0
				Total	5	0 18.8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Beliatta Town Council Office, on August 19, 1952, at 9.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 10, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Hambantota, June 19, 1952.

A. B. S. N. PULLENAYEGUM,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No LA/7086/J/E/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

A portion in extent about 1 acre out of the land called Pinnagolla Estate, situated in Udabaddawa Village, Katugampola Hatpattu, Kurunegala District; and bounded as follows:—

North by the remaining portion of the land called Pinnagolla Estate.

East by the remaining portion of the land called Pinnagolla Estate.

South by the remaining portion of the land called Pinnagolla Estate.

West by the School garden, and claimed by Mrs. C. A. Peiris, Lakshapatiya, Moratuwa, and more particularly described as lot 132 in Supplement No. 1 to F. V. P., 996B.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorised in writing, before me at the Kachcheri, Kurunegala, on August 5, 1952, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 29, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, June 20, 1952.

W. T. JAYASINGHE,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LA/7212/J/E/117

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

A portion in extent about 2 acres out of the land called Pambeptiyawatte, situated in Alakoladeniya Village, Wanduragala Palata, Weudawilli Hatpattu, Kurunegala District; and bounded as follows:—

North by Alakoladeniya,

East by Dematagahapellesabocela,

South by Malkaduwwa-watta; and

West by Gansabhawa Road, and claimed by Ram Banda Senanayake, Polwatta, Hataraliyadda, and more particularly described as lots 1 and 2 in P. P. A. 1,144.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, on August 5, 1952, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 29, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, June 20, 1952

W. T. JAYASINGHE,
for Government Agent.

LA 7614/J 887

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, the construction of the distributary system under centre channel from Magallewewa, Ridi Bendi Ela Scheme, Stage 2, to wit:—

I. S. Preliminary Plan No. 8

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent A. R. P.
177	Divulgahahena	Chena	Tennakoon Mudiyanseilage Appuhami, ex-Korala, Banda Vidanege Tikiri Banda and Tennakoon Mudiyanseilage Dingiri Banda, all of Nikaweratiya	0 1 14
178	Do.	Chena contains an irrigation channel	do.	1 0 0
179	Do.	Chena	do.	0 2 0
180	Do.	do.	do.	0 1 0
181	Timbiripokunehena	Chena contains part of irrigation channel	do.	1 2 7
182	Polgahamulahena	Chena	Tennakoon Mudiyanseilage Appuhami, ex-Korala and Banda Vidanege Tikiri Banda, both of Nikaweratiya	0 0 37
183	Siyambalagahawetiyehena	do.	Kiri Bandage Ukku Babda, Kiri Bandage Mudiyanse, Kiri Bandage Rammenika, Kiri Bandage Mutumenika and Wannhamige Herat Banda, all of Nikaweratiya	0 0 36
184	Do.	do.	do.	0 1 8
187	Siyambalawetiyehena	Chena contains part of irrigation channel	do.	0 2 1
188	Timbiripokunehena	Chena	Appuhami Arachchilage Kiri Banda and Appuhami Arachchilage Menuhami, both of Nikaweratiya	0 2 33
189	Do.	do.	do.	0 1 4
190	Olukolawetiyehena	do.	Dingiri Banda Vidanege Punchmenika, and Dingiri Banda Vidanege Rammenika, both of Nikaweratiya	0 0 15
191	Do.	do.	do.	0 0 25

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
				A. R. P.
192	Timbiripokunehena	Chena contains part of irrigation channel	Appuhami Arachchilage Kiri Banda and Appuhami Arachchilage Menikhami, both of Nikaweratiya	1 1 6
193	Do.	do.	do.	0 0 17
194	Do.	do.	do.	0 0 5
195	Kumbukgahawetiyahena	do	Tennakoon Mudiyanseilage Appuhami, ex-Korala of Nikaweratiya	0 0 24
196	Olukolawetiyehena	do.	Dingiri Banda Vidanage Punchimenika and Dingiri Banda Vidanage Rammenika, both of Nikaweratiya	0 1 1
197	Timbiripokunehena	do	Tennakoon Mudiyanseilage Mudiyanse, ex-Peace Officer and Tennakoon Mudiyanseilage Menikhami, both of Nikaweratiya	0 1 4
198	Do.	do.	Tennakoon Mudiyanseilage Menikhami and Tennakoon Mudiyanseilage Mudiyanse, ex-Peace Officer, both of Nikaweratiya	0 0 39
199	Do.	do.	Punchirala Vidanage Ranhami, Punchirala Vidanage Mudiyanse and Wannihamige Punchi Banda, all of Nikaweratiya	0 0 36
200	Timbiripokunehena	Chena	do.	0 0 29
201	Do.	Chena contains part of irrigation channel	do.	0 2 11
202	Do.	Chena	Tennakoon Mudiyanseilage Appuhami, ex-Korala of Nikaweratiya	0 1 3
203	Do.	Chena contains part of irrigation channel	do.	0 2 32
204	Kadurugahamulahena	Chena	do.	0 0 24
205	Do.	Chena contains part of irrigation channel	Tennakoon Mudiyanseilage Dingiri Banda, Vidanage Punchimenika and Tennakoon Mudiyanseilage Dingiri Banda Vidanage Rammenika, both of Nikaweratiya	2 1 12
206	Kadurugahamulahena	Chena	do.	0 0 27
207	Udaheneyagewewanechena	do.	Tennakoon Mudiyanseilage Appuhami, ex-Korala of Nikaweratiya	0 0 14
208	Do.	do.	Punchirilage Bandihami, Punchimenikage Ranhami and Punchimenikage Kiri Banda, all of Nikaweratiya	0 0 8
212	Aswedduma	Paddy field	Dingiri Banda Vidanage Punchimenika and Dingiri Banda Vidanage Rammenika, both of Nikaweratiya	0 0 16
213	Do.	do.	do.	0 0 2
215	Kumbukgahakumbura	do.	T. M. Wannihamige Punchi Banda of Nikaweratiya	0 0 18
217	Alutwelehena	Chena	Tennakoon Mudiyanseilage Dingiri Banda, Vidanage Punchimenika, Tennakoon Mudiyanseilage Appuhami, Arachchige Rammenika and Tennakoon Mudiyanseilage Appuhami, Arachchige Punchimenika, all of Nikaweratiya	0 0 30
218	Do.	do.	do.	0 0 20
219	Do.	do.	Tennakoon Mudiyanseilage Appuhami, Arachchige Menikhami of Nikaweratiya	0 0 36
220	Kadurugahamulahena	do.	Tennakoon Mudiyanseilage Banda of Nikaweratiya	0 1 25
221	Do.	Chena contains part of irrigation channel	do.	0 2 29
222	Kongahahena	do.	Bandage Kiri Banda of Nikaweratiya	0 3 13
223	Alutwewa	Tank and bund (abandoned)	Dingiri Banda Vidanage Punchimenika of Nikaweratiya	0 0 19
224	Alutwewehena	Chena	Tennakoon Mudiyanseilage Appuhamige Ukku Banda of Nikaweratiya	0 0 14
225	Do.	do.	Appuhami Opisarage Punchi Etana of Nikaweratiya	0 0 3
226	Do.	do.	Tennakoon Mudiyanseilage Mudiyanse of Nikaweratiya	0 0 16
227	Dikwetiya	Paddy field	do.	0 0 8
228	Alutwewehena	Chena	Appuhami Opisarage Punchi Etana of Nikaweratiya	0 0 30
231	Do.	Coconut garden contains 6 coconut plants about 6 months and 8 plantain bushes about 6 months	Kiri Banda Ukku Banda, ditto Mudiyanse, ditto Mutumenika, ditto Ranmenika, all of Nikaweratiya	0 0 26
232	Godagedarayewela	Paddy field	do.	0 0 1
233	Do.	do.	do.	0 0 4

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
238	Mahawelepillewa	Chena	Dingiri Banda Vidanage Punchi Menika of Nikaweratiya	0 0 24
239	Do	do.	do.	0 0 13
240	Dehigahamulahena	Coconut garden contains 26 coconut plants about 3 months	Tennakoon Mudiyanseelage Bandage Ranhami, Tennakoon Mudiyanseelage Punchirilage Bandihami, ditto Kirimenika, ditto Kiri Banda, ditto Menikhami, all of Nikaweratiya	0 1 11
241	Maragahabena	Chena	Tennakoon Mudiyanseelage Menkralage Ukkuamma and Tennakoon Mudiyanseelage Wannhamige Banda, both of Nikaweratiya	0 0 9
242	Helambagahakumburehena	do	Punchirilage Banda of Nikaweratiya	0 0 37
243	Kahatagahahena	Chena contains part of irrigation channel	Punchirala Vidanage Mudiyanse of Nikaweratiya	0 1 24
244	Helambagahakumburepillewa	do.	Tennakoon Mudiyanseelage Punchirilage Banda of Nikaweratiya	0 0 21
245	Migahamulahena	Chena contains part of irrigation channel	Tennakoon Mudiyanseelage Menikhami, Tennakoon Mudiyanseelage Punchi Etana, both of Nikaweratiya	0 2 24
246	Mulwakkaupepillewa	do	Kiri Bandage Punchimenika of Nikaweratiya	0 1 14
249	Tawallehena	do.	Punchi Kauralage Ukkumenika, Punchi Kauralage Kaluhami, Punchi Kauralage Menikhami, Punchi Kauralage Mutumenika, Menikrala Vidanage Menikhami, Menikrala Vidanage Dingiri Banda, Punchirala Vedaralage Ukkuamma, Punchirala Vedaralage Mekamma, Punchirala Vedaralage Piya-tissa, V. V. Tennakoon Mudiyanseelage Mudiyanse, ex P. O., Tennakoon Mudiyanseelage Menuhami, Tennakoon Mudiyanseelage Menikhami, all of Nikaweratiya	1 0 54
250	Kapuyayehena	Chena	do.	0 0 24
251	Do.	do.	Same claimants as of lot 249	0 0 23
252	Tawallehena	do.	do.	0 1 4
253	Do.	do.	do.	0 0 13
270	Kapuyayehena	Chena	Marcus Fernando, Licensed Surveyor, Kruunegala	0 0 3
271	Do.	Chena contains part of irrigation channel	do.	1 1 7
273	Kongahamulawatta	Coconut garden contains 30 coconut trees about 17 years and part of irrigation channel	do.	0 3 7
274	Deriyewatta	Coconut garden contains 22 coconut trees about 20-35 years, 3 orange plants about 1-3 years, 1 bilu tree about 3 years, one masonry wall and concrete roof latrine and part of irrigation channel	Mrs T. H. E. Moonemala of Dandagamuwa	0 2 6

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Nikaweratiya Resthouse, on August 6, 1952, at 9 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kruunegala, June 17, 1952.

W. T. JAYASINGHE,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Reference No. J/E/1173/LM 5275

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Delkotehena	Coconut garden contains two temporary buildings (grain store and boutique)	K. K. Somapala, c/o H. M. Kulatunga, Elipangomuwa Government School, Nelundeniya	3 3 14.4
Total				3 3 14.4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing before me at Kegalla Kachcheri, on August 29, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 22, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the compensation of such amount.

The Kachcheri,
Kegalla, June 17, 1952.

D. G. DAYARATNE,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

Notification of Land Kachcheri to Select Persons to Receive Grants

NOTICE is hereby give that the Government Agent, Uva, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m., on August 8, 1952, at the Kachcheri, Badulla, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent.

J. J. RAJANAYAGAM,
for Land Commissioner.

Particulars of Land to be dealt with

F. V. P. 15. Village—Ellawella Village

Lot	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
17AN	Mr. Ivor S. de Saram, Colombo	5 3 14

Land Redemption Notices

LRO/APL 5072/J/AL/2165.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

By order of

P. B. BULANKULAME,
Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, April 7, 1952.

SCHEDULE

Preliminary plan No. A 1,762. Village—Dolaphilla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Watagalatennesawedduma	Paddy field	Mrs. L. Nabiza Umma of Galheene, Ankumbura	0 2 4
Total				0 2 4

L. D.—B. 49/50.

No. LA/7615/LRO/APL. 3108/J/AL/2237.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by Section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

By order of

P. B. BULANKULAME,
Minister of Agriculture and Lands.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, May 2, 1952.

SCHEDULE

Preliminary plan A 1138. Village—Panakaduwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1.	Pansalagawahena	Chena contains part of cart track and tobacco	Miti Durayalage Menika of Panakaduwa, Katupota. Mrs. Kumarsinghe Hettiarachchige Samy Nona of Rambawewa and Miss Anawchakkarayalage Magilin, C/o. S. P. Gabriel, Narammala	0 0 27
4.	Do.	Chena contains 8 coconut trees 25 years and part of cart track	do. Disputed by Ananchakkarayalage Bandi Naide of Pubbowwa, Katupota	0 1 28
5.	Do.	Chena contains	Miti Durayalage Menika of Panakaduwa, Katupota, Mrs. Kumarsinghe Hettiarachchige Samy Nona of Rambawewa and Miss Ananchakkarayalage Magilin, c/o. S. P. Gabriel, Narammala	3 2 5
Total				4 0 20

No. L. A. 3357.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Chandrakirti de Fonseka, Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that:—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and

(3) every person interested in such land shall :—

- (a) appear, personally or by agent duly authorised in writing, before me at Chilaw Food Control Office on August 28, 1952, at 10.30 a.m.; and
- (b) notify to me in writing in duplicate on or before August 18, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, June 21, 1952.

C. DE FONSEKA,
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 1,139. Village—Punchi Villattawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1.	Pulyankadawara Estate	Coconut estate, 1-25 years	Mrs. Phyllis de Andrado of 23, Station Road, Wellawatta	0 2 36
2.	Do.	do.	do.	9 2 13
				10 1 9

No. L. A. 3360.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Chandrakirti de Fonseka, Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that :—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto ;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me ; and
- (3) every person interested in such land shall :—

- (a) appear, personally or by agent duly authorised in writing, before me at Chilaw Food Control Office on August 25, 1952, at 10.30 a.m.; and
- (b) notify to me in writing in duplicate on or before August 18, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, June 21, 1952.

C. DE FONSEKA,
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 1140. Village—Kudamanaweriya and Rajakadaluwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1.	Manaweriyakattuwa, Manaweriyakela, Siyambalagahawatte	Coconut estate 20 years, contains a house with mud walls and cadjan roof, a cadjan shed, a cadjan goat shed and a fowl house, a masonry well and a water hole and a kitchen with mud walls and cadjan roof.	W. G. M. Nissanka Silva of Colombo Road, Chilaw	26 3 22
2.	Manaweriyakela	Coconut estate 20 years	do.	0 0 23
3.	Siyambalagahawatte	do.	do.	0 0 31
Total				27 0 36

No. L. A. 3358.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Chandrakirti de Fonseka, Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that :—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto ;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me ; and
- (3) every person interested in such land shall :—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Chilaw Food Control Office, on August 25, 1952, at 10.30 a.m.; and
- (b) notify to me in writing in duplicate on or before August 18, 1952, the nature of his interests in the land, the particular of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Puttalam, June 21, 1952.

C. DE FONSEKA,
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 242. Village—Alutkurumulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
20.	Pulyankadawara Estate	Coconut estate, 1-25 years	Mrs. Phyllis de Andrado of 23, Station Road, Wellawatta	23 2 2
21.	Do.	do.	do.	0 1 25
				23 3 27

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ සම්බන්ධ දැන්වීම්

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

එකී ඉඩම යාපනය දිස්ත්‍රික්කයේ ජනාමරාවිච්චි නම් ආදායම් පාලක නිලධාරියෙකුගේ කොටසකින් කරමිච්චිකර් කරවීම් නම්වූ ගමෙහි පිහිටි පැරණි පුරාවිද්‍යාත්මක අංක 7 ක් පමණ වූ ඉඩමට මායිම් මෙසේය :—

නැගෙනහිරට : කොඩිකමම් පේදුරු තුඩු පාර ;
බස්නාහිරට : කන්දර් ක්‍රිස්නාප්පි සහ අන් අයට අයිති දේපල ;

උතුරට : පවුපාර ;
දකුණට : මන්තුවිල් පාර.

පී. බී. බුලත්කුලමේ,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කෙළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සභාවර ලේකම්තුමා.

අංකය J/E/2064.

වම් 1952ක් වූ මැයි මස 2 වැනි දින කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

එකී ඉඩම යාපනය දිස්ත්‍රික්කයේ වඩමරාවිච්චි ආදායම් පාලක නිලධාරියෙකුගේ කොටසකින් කරමිච්චිකර් සිමාවන් ඇතුළත පිහිටි පර්වස පුංචි පමණ වූ ඉඩමට මායිම් මෙසේය :—

උතුරට : උසාවිය පාර ;
නැගෙනහිරට : පේරපෙත්තේගම නො. 23 දරන තාක්සේරු කිරීමේ කොටස ;

දකුණට : නාමරකුල්ලි සහ
බස්නාහිරට : දියපාටේ පාර.

පී. බී. බුලත්කුලමේ,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කෙළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සභාවර ලේකම්තුමා.

අංකය : J/DEA/1862.

වම් 1952ක් වූ අප්‍රේල් මස 3 වැනි දින කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

එකී ඉඩම යාපනය දිස්ත්‍රික්කයේ වලිකාමම් බස්නාහිර ආදායම් පාලක නිලධාරියෙකුගේ කොටසකින් කරමිච්චිකර් නම්වූ ගමෙහි පිහිටි නොඩිඩිලනෙයි නම්වූ ඉඩමෙන් ලැවීමක් 7 ක් පමණ වූ කොටසට මායිම් මෙසේය :—

උතුරට : වත්කැනෙයිහි පදිංචි වී. තම්බයියා සහ අන් අයට අයිති ඉඩම ;

නැගෙනහිරට : මානාගල්ලි ස්වාමිපිල්ලෙයි ස්වාමිපිල්ලෙයිගේ ඉඩම ;

දකුණට : මානාගල්ලි සැන්ට් ඇන්තනිස් පල්ලියට අයිති ඉඩම ;

බස්නාහිරට : සිල්ලාලෙයිහි ස්වාමිපිල්ලෙයි විත්සන්ට් ද පෝල්ට අයිති ඉඩම

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කෙළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සභාවර ලේකම්තුමා.

වම් 1952ක් වූ ජූනි මස 4 වැනි දින කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

ත්‍රිකුණාමලේ දිස්ත්‍රික්කයේ, ත්‍රිකුණාමලේ නගර සභා සීමාව තුළ පිහිටි පන්සලනෝට්ටම්, සින්තනෝට්ටම්, කන්තලෙයිතුන්ඩු සහ කෝවිල්වලවු යන ඉඩම්වලින් කොටසක් වූද, ප්‍රමාණයෙන් අ. 3, රු. 1, ප. 8.88 විශාල වූ A 980 දරන මූලික සිතියමේ නො. 3, 4, 7, 8, 9 සහ 11 මෙන් මෑත දක්වා තිබෙන ඉඩම් කවිටි සය.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කෙළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සභාවර ලේකම්තුමා.

අංකය : J/HLG/1724.

වම් 1952ක් වූ ජූනි මස 6 වැනි දින කොළඹදීය.

L. D. 4577/J/HLG, 2138

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොටසකයේ ගෝනාවල නමැති ගමෙහි පිහිටි රාජවල්ල වත්තෙන් අඩි 30Xඅඩි 30ක් පමණ කොටසට මායිම් :—

උතුරට : ගල්වැට ;
නැගෙනහිරට : තෝවත්ත ;
දකුණට : ඇල ;
බටහිරට : තෝවත්ත.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කෙළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සභාවර ලේකම්තුමා.

වම් 1952ක් වූ ජූනි මස 12 වැනි දින කොළඹදීය.

අංකය : L.A. 7443/J/AL/1585.

L. D. 4547/J/AL/1072.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචිබණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂි සහ ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචිබණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නිහත්පත්තුවේ ගල්ලොඩ පළාතේ මොරගොල්ල නම් ගමෙහි පිහිටි අ. 4, රු. 2, ප. 16ක පමණ විශාලත්වයක් ඇති පිම්මවැල, වේබොඩ, දන්ගහ, කුඹුක්ගහ සහ කෝන්ගහකුඹුර යන ඉඩම්වලට මායිම් :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩ පළාත කොණ්ඩාගයේ කදුකර පහළ කෝරළේ තාරන්විට නමැති ගමෙහි පිහිටි අක්කර 10, රු.ඩ 1, පාවස් 8ක් පමණක් වල්කුඹුර, නාමල්වෙල, පිටහ සහ නාමල්වෙලවනාන යන ඉඩම්වලට මායිම් :—

උතුරට : පිම්මවැල ;

දකුණට : මොරගොල්ල වැව ;

නැගෙනහිරට සහ බස්නාහිරට : ආණ්ඩුවේ මුකලාන ;

උතුරට : එච්. සෑම් ද සිල්වා මහතාට අයිති කුඹුර සහ ඇල ;

නැගෙනහිරට : බඩහලාහේනකුඹුර, පන්සලවත්ත, වලකුඹුරේවත්ත, කොඹිබාවෙලට යන ගම්සහා පැර සහ අත්ගම්මනට යන දෙවට ;

(2) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නිහත්පත්තුවේ ගල්ලුව පළාතේ මොරගොල්ල නම් ගමෙහි පිහිටි අ. 1, රු. 2, ප. 0 පමණ විශාලත්වයක් ඇති විනෝදකුඹුර, කෝන්ගහකුඹුර, දන්ගහකුඹුර සහ අත්ගහකුඹුර යන ඉඩම්වලට මායිම් :—

දකුණට : ඇල, සිලවති පෙරේරා නෝනාමහත්තේයගේ වත්ත, ඇල්ලේගෙදරවත්ත සහ මල්වෙල ;

උතුරට සහ දකුණට : ආණ්ඩුවේ මුකලාන ;

නැගෙනහිරට : මොරගොල්ලාගම වැව ;

බස්නාහිරට : මීරිහම්පිටිගමට යන පාර.

බටහිරට : ඇල, ගල්වත්ත, ආර්. ඇස්. පැල්පොල මහතාට අයිති කුඹුර සහ පී. ඩී. සර්නේලිස්ගේ කුඹුර සහ තවත් කුඹුරවත්ත.

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධන ඇමතිතුමා.

පී. බී. බුලත්කුලමේ,

කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අභ්‍යන්තර දි,

අත්සන්කළේ : ඇස් ඇෆ්ප් අමරසිංහ,

සභාවර ලේකම්තුමා.

අංකය : J/AL/1585.

වම් 1952ක් වූ ජුනි මස 16 වැනි දින
කොළඹදීය.

වම් 1952ක් වූ මැයි මස 2 වැනි දින
කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

අංකය : L. A. 7293/J/AL/529.

L. D. 4546.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය ඇමතිවරයා වූ ප්‍රංචිබණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නිහත්පත්තුවේ බලල්ල පළාතේ බ්‍රහ්මනායාගම නමැති ගමේ පිහිටි අ. 2.3ක් පමණ විශාලත්වයක් ඇති කෝන්ගහකුඹුර සහ රවේයාය නමැති ඉඩමට මායිම් :—

මහනුවර දිස්ත්‍රික්කයේ, පාරිස්පත්තුව කොණ්ඩාගයේ දෙරනාගම පිහිටි, මගුරුදෙතියවත්තෙන් අක්කර 25ක පමණ කොටසට මායිම් :—

උතුරට : කුඹුරු සහ පුද්ගලික කැල ;

නැගෙනහිරට : වැව ;

දකුණට : පුද්ගලික කැල ;

බස්නාහිරට : කුඹුරු.

උතුරට : මගුරුදෙතියේ ඔය ;

නැගෙනහිරට : මගුරුදෙතියවත්තේ ඉතිරි කොටස ;

දකුණට : එම

(2) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වන්නිහත්පත්තුවේ බලල්ල පළාතේ බ්‍රහ්මනායාගම නමැති ගමේ පිහිටි අ. 3ක් පමණ විශාලත්වයක් ඇති රවේයාය සහ පොල්වත්ත නමැති ඉඩමට මායිම් :—

බස්නාහිරට : ටී. බී. දෙරනාගම, ඇල්. බී. ඒකනායක සහ ඩී. ඇම්. රත්බණ්ඩා යන අයට අයිති කෝවිලවත්තද, දෙවෙල්ගමට අයිති වේරගල හේනද, ඒ. බබ්ලිච්. අතුගොඩට අයිති පෝඩාවේ හේන.

උතුරට : පුද්ගලික කැල සහ වැව්බම්ම ;

නැගෙනහිරට : වැව ;

දකුණට : පුද්ගලික කැල ;

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධන ඇමතිතුමා.

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අභ්‍යන්තර දි,

අත්සන්කළේ : ඇස් ඇෆ්ප් අමරසිංහ,

සභාවර ලේකම්තුමා.

අංකය : J/AL/529.

වම් 1952ක් වූ ජුනි මස 16 වැනි දින
කොළඹදීය.

Ref. No. J/AL/2407 (UE)

වම් 1952ක් වූ ජුනි මස 11 වැනි දින
කොළඹදීය.

L. D. 4596.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මහනුවර දිස්ත්‍රික්කයේ, මහනුවර ගමට කෝරළේ දෙබන්වෙලු විහිටි අක්කර 6, රු. 0, ප. 23.75 පමණ විශාල "විකාස් කාර්" නමැති ඉඩමට මායිම් :—

- උතුරට : රදගෙදරවත්ත ;
- නැගෙනහිරට : කදගෙදරවත්ත සහ රදගෙදරවත්ත ආනානොත් උඩගෙදරවත්ත ;
- දකුණට : අනිවත්ත නමැති ඉඩම ;
- බස්නාහිරට : සුඤ්ජා දුරගාගේවත්ත, මහවැලිගල, කෝන්ගහගෙදරවත්ත සහ අස්වැදුව.

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ : ඇස් ඇප් අමරසිංහ, සභාවර ලේකම්තුමා.

Ref. No. J/H.A./2219.

වම් 1952කට වූ ජුනි මස 12 වැනි දින කොළඹදීය.

L. A. 7998/J/E/2491.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කටුගම්පොල හත් පත්තුවේ නාක්කවත්ත පළාතේ රනස්ගලේ නම් ගමෙහි පිහිටි ගල්ලිදගාව ඉන්නවත්ත නමැති ඉඩමෙන් අක්කර 1 1/2 ක පමණ විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණයට මායිම් :—

- උතුරට : බිහල්පොල-මුතුගල ප්‍රසිඬ පාර ;
- නැගෙනහිරට : දඹදෙනිහත් පත්තුවේ මායුර්වති කෝරළේ මායිම් ;
- දකුණට : අච්ඤාදෙවද නාතිලගේවත්ත ;
- බස්නාහිරට : එම වත්තේ ඉතිරි කොටසද.

(2) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙනිහත් පත්තුවේ පනවිටි පළාතේ, වක්කුණුවල නම් ගමෙහි පිහිටි ගල් පොත්තේකුඹුර, කුඹුරුවලගලහේන සහ මීගහවත්ත යන ඉඩම්වලින් අක්කර 1/2 කට පමණ විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණයට මායිම් :—

- උතුරට : බිහල්පොල-මුතුගල ප්‍රසිඬ පාර ;
- නැගෙනහිරට සහ දකුණට : එම වතු වලින් ඉතිරි කොටස ;
- බස්නාහිරට : රනස්ගලේ පායාලාවේ නැගෙනහිර මායිම.

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධන ඇමතිතුමාගේ අත්සන්කළේ : ඇස් ඇප් අමරසිංහ, සභාවර ලේකම්තුමා.

අංකය : J/E/2491.

වම් 1952කට වූ ජුනි මස 11 වැනි දින කොළඹදීය.

L. D./4020/J/E/2048.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩදුම්බර කොසායයේ මැදසිය පත්තුවේ බෝමුරේ නමැති ගමෙහි පිහිටි අක්කර 4, රු. 3, පාවස් 38.2 කට වූ ජ්‍යෙෂ්ඨ නො. V. P. 277 හේ දෙවෙනි අතිරේකයේ ලොව නො. 231 දරන උඩතැන්තේවත්ත, ගල්මල්ඔයවත්ත.

පී. බී. බුලත්කුලමේ,

කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ : ඇස් ඇප් අමරසිංහ, සභාවර ලේකම්තුමා.

වම් 1952කට වූ මැයි මස 13 වැනි දින කොළඹදීය.

L. A./7503/J/AL/2142.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කුරුණෑගල නගර සීමාව තුළ මල්කඩුවාව පිහිටි හකුරුකැටියාව වත්ත නැමැති ඉඩමෙන් හතරැස් අඩි 7,080 විශාලත්වයක් ඇති ප්‍රමාණයකට මායිම් :—උතුරෙන් : හකුරුකැටියාව වත්ත ; නැගෙනහිරින් : පුද්ගලික ඉඩමකින් වැටී ඇති පාරකද ; දකුණට : හකුරුකැටියාව වත්ත සහ බස්නාහිරට : හෙරලියාව ජන පදයද වේ.

(2) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කුරුණෑගල නගර සීමාව තුළ මල්කඩුවාව පිහිටි හකුරුකැටියාව වත්ත නැමැති ඉඩමෙන් අ. 0, රු. 0, ප. 5 ක විශාලත්වයක බුක්ති ප්‍රමාණයකට මායිම් :—උතුරෙන් : නාබිරුට උරුමයි කියන ඉඩමද ; නැගෙනහිරට : පුද්ගලික ඉඩමකින් වැටී ඇති පාරකද ; දකුණින් : පී. ඒ. ධම්දස මහතාට උරුමයි කියන ඉඩමද සහ බස්නාහිරින් : ඇල්. ඇම්. ගුණවර්ධන මහතාට උරුමයි කියන උද ඉඩමද වේ.

(3) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කුරුණෑගල නගර සීමාව තුළ මල්කඩුවාව පිහිටි හකුරුකැටියාව වත්ත නැමැති ඉඩමෙන් රු. 3, ප. 02 ක පමණ විශාලත්වයක් ඇති බුක්ති ප්‍රමාණයකට මායිම් :—ඊශානයෙන් : නො. 16 සිට 27 දක්වා ඇති කැබැලි (පුද්ගලික) ; ගිණිකොනින් : කුරුණෑගල-මීගමුව ප්‍රසිඬ පාර ; නිරිතෙන් : නො. 1 සිට 13 දක්වා ඇති කැබැලි (පුද්ගලික) ; වයඹින් : ආණ්ඩුවට ගැනීමට අදහස් කර තිබෙන පී. ඒ. ධම්දසට සහ ඇම්. ජේ. ඩී. තාබිරු යන අයට හිමි බුක්තියද මායිම් වේ.

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධන ඇමතිතුමාගේ අත්සන්කළේ : ඇස් ඇප් අමරසිංහ, සභාවර ලේකම්තුමා.

අංකය : නො. J/AL/2142.

වම් 1952කට වූ ජුනි මස 6 වැනි දින කොළඹදීය.

Q. 3874/J/AL/943

Q. 3472/J/HLG/1654.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය අණකුට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය අණකුට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ සී. ආර්. ඩී. කුමාරගේ කොසායයේ ගන්ගොඩවිල පිහිටි පාමංකඩ " විජිතපුර " පදිංචි සී. ආර්. ද. ඇස්. අබේනායක නෝනා අයිතිකම් කියන ඉඩමෙන් අක්කරයකින් .005ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම් :—

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු තෝරලේ හපුගොඩ පිහිටි ප්ලාන් නො. A 3,000 හේ 1 සිට 25 දක්වා සහ 26න් (කොටසක්) විස්තර කරන ලද දවටගහවත්ත, මිල්ලගහවත්ත, දෙල්ගහවත්ත, කහටගහවත්ත, කුට කැල්ලගහවත්ත, පුංචි ආනියවත්ත සහ ආනියකන්දවත්ත යන ඉඩම්වලින් රු. 10.9ක පමණ ප්‍රමාණය

උතුරට : ගන්ගොඩවිල ඇල ;
නැගෙනහිරට සහ දකුණට : සී. ආර්. ද. ඇස්. අබේනායක නෝනාට අයිති ඉඩමේ ඉතිරි කොටස ;
බස්නාහිරට : ඇස්. සී. මැන්වි නෝනාගේ ඉඩම

(2) ඉහත විස්තර කරන ලද ගමේ කේ. සී. නියමෝරාට අයිති කැටකැල්ලගහවත්ත යන ඉඩමෙන් පාර්චස් 1.7ක පමණ ප්‍රමාණය. ඊට මායිම් :—

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ සී. ආර්. ඩී. කුමාරගේ කොසායයේ ගන්ගොඩවිල පිහිටි ගන්ගොඩවිල පදිංචි මහරගේ දෙන් නියොඩෝරිස් අයිතිකම් කියන ඉඩමෙන් කොටසක් වූ අක්කරයකින් .009ක ප්‍රමාණය. ඊට මායිම් :—

උතුරට : ප්ලාන් නො. A 3,000හේ 25 වැනි කැබැල්ල ;
නැගෙනහිරට : ඊ. ජේමිස්ට අයිති ඉඩම ;
දකුණට : එම ඉඩමේ ඉතිරි කොටස ;

උතුරට සහ නැගෙනහිරට : ඇම්. සී. නියමෝරිස්ට අයිති ඉඩමේ ඉතිරි කොටස ;
දකුණට : ගන්ගොඩවිල වේල්ල ;
බස්නාහිරට : ගන්ගොඩවිල ඇල.

උතුරු බස්නාහිරට : ප්ලාන් නො. A 3,000හේ 25 වැනි කැබැල්ල

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ සී. ආර්. ඩී. කුමාරගේ කොසායයේ ගන්ගොඩවිල පිහිටි ගන්ගොඩවිල පදිංචි ඇස් දේන මැන්විනෝනා අයිතිකම් කියන ඉඩමෙන් අක්කරයකින් 0.13ක ප්‍රමාණය ඊට මායිම් :—

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා.
වම් 1952ක් වූ ජූනි මස 16 වැනි දින
කොළඹදීය.

L. P. 6433.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය අණකුට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය අණකුට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

උතුරට සහ බස්නාහිරට : ගන්ගොඩවිල ඇල ;
නැගෙනහිරට : සී. ආර්. ද. ඇස් අබේනායක නෝනාගේ ඉඩම ;
දකුණට : ඇස්. සී. මැන්වි නෝනාගේ ඉඩමේ ඉතිරි කොටස.

ගාලු දිස්ත්‍රික්කයේ ගහබඩපත්තුවේ, ඉහළ ලේල්වල නමැති ගමෙහි පිහිටි අක්කර 1, රූ. 3, පාර්චස් 13ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති මෙහි පහත සඳහන් කරන ලද ඉඩම් කැබලි 12. කුඹුර, පහළකුරුන්ද අද්දර, ලෝලුගේ කුඹුර, කන්ද අද්දර කුර, එගොඩඅද්දර ලියද්ද, මිල්ලගහ කුඹුර, කිතුල්ගහ කුඹුර, ලාබලු ගහ කුඹුර, ගෙදර අද්දර කුඹුර, ලියද්දකැලේ, පිටලියද්ද, ගෝනකැලේදෙනිය.

උතුරට : ගන්ගොඩවිල වේල්ල ;
බස්නාහිරට : ගන්ගොඩවිල ඇල.

ඉහත සී ඉඩම්වලට මායිම් :—

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය අණකුට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

1. කුඹුර—
උතුරට කුඹුර සහ කුරුන්ද අද්දර කුඹුර ;
නැගෙනහිරට : කුරුන්ද අද්දර කන්ද ;
දකුණට : දීවල සහ කුරුන්ද අද්දර කුඹුර ;
බස්නාහිරට : සුබස්නියාගොඩ වත්ත.

නො. A 1,734 දරණ මුල් සිතියමේ නො. 1 සහ 2 කියා විස්තර කර තිබෙන මාතලේ දිස්ත්‍රික්කයේ රත්තොට සුළු නගර සභාවේ සීමාවනු ලැබූ පිහිටි නො. 5හේ කොසායයේ වරිපණම් නො. 262 දරණ අ : 1 රූ : 0 : ප : 5ක බිම්ප්‍රමාණය ඇති හෝම්පොලතැන්නේ වත්ත නමැති ඉඩම.

2. පහළ කුරුන්ද අද්දර—
උතුරට : කන්ද අද්දර කුඹුර ;
නැගෙනහිරට සහ දකුණට : කුරුන්ද අද්දර කන්ද ;
බස්නාහිරට : කුරුන්ද අද්දර කුඹුර.

පී. බී. බුලත්කුලමේ,
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සෞචර ලේකම්තුමා.

3. ලෝලුගේ කුඹුර—
උතුරට සහ බස්නාහිරට කුරුන්ද අද්දර කුඹුර ;
නැගෙනහිරට : කුරුන්ද අද්දර ගොඩවත්ත ;
දකුණට : කුරුන්ද අද්දර කන්ද.

වම් 1952ක් වූ මැයි මස 26 වැනි දින
කොළඹදීය.

4. කන්දආදේදර කුඹුර—
උතුරට: මිල්ලගහකුඹුර;
නැගෙනහිරට: එගොඩආදේදරවත්ත;
දකුණට: කන්දආදේදර ගොඩවත්ත;
බස්නාහිරට: කන්දආදේදර කුඹුර.
5. එගොඩආදේදර ලියද්ද—
උතුරට: මිල්ලගහකුඹුර;
නැගෙනහිරට: එගොඩආදේදරවත්ත;
දකුණට: කන්දආදේදර ගොඩවත්ත;
බස්නාහිරට: කන්දආදේදර කුඹුර.
6. මිල්ලගහකුඹුර—
උතුරට: කිතුල්ගහකුඹුර;
නැගෙනහිරට: එගොඩආදේදරවත්ත;
දකුණට: කන්දආදේදර ගොඩවත්ත;
බස්නාහිරට: මිල්ලගහකුඹුර.
7. කිතුල්ගහකුඹුර—
උතුරට: භුන්ගමුලගොඩවත්ත;
නැගෙනහිරට: එගොඩආදේදරවත්ත;
දකුණට: මිල්ලගහකුඹුර;
බස්නාහිරට: කිතුල්ගහකුඹුර.
8. ලාබලුගහකුඹුර—
උතුරට: කිසිගේවත්ත;
නැගෙනහිරට: ලාබලුගහකුඹුර;
දකුණට: වම් ඉවුර දිගේ ඇති මේල්ල;
බස්නාහිරට: වඳුරඹ-බද්දගම ප්‍රසිඛ මහපාර.
9. ගෙදරආදේදර කුඹුර—
උතුර සහ බස්නාහිරට: කිසිගේවත්ත;
නැගෙනහිරට: ගෙදරආදේදර කුඹුර;
දකුණට: ලාබලුගහකුඹුර.
10. ලියද්දගොඩකැලේ—
උතුරට: පරණවත්ත;
නැගෙනහිරට: පිටලියද්ද;
දකුණට: ලියද්දගොඩකැලේ;
බස්නාහිරට: කොස්පලාවත්ත.

11. පිටලියද්ද—
උතුරට: පරණවත්ත;
නැගෙනහිරට: පිටලියද්ද;
දකුණට: ලියද්දගොඩකැලේ;
බස්නාහිරට: කොස්පලාවත්ත.
12. ගෝනකැලේදෙනිය—
උතුරට සහ නැගෙනහිරට: ගෝනකැලේදෙනිය;
දකුණට: පිටලියද්ද;
බස්නාහිරට: විදුනෙලාගේදුල්ල.

පී. ඩී. බුලත්කුලමේ,
කෘෂිකර් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
ස්ථාවර ලේකම්.

වම් 1952කට මැයි මස 20 වන දින
කොළඹදීය.

L.D. 4391.

1950සේ අභියාචනා 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට
උවමිනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950සේ
අභියාචනා 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකර් හා ඉඩම් පිලිබඳ ඇමති
වරයා වූ බිච්චි මැල්ටන් සේනානායක නමැති මම මෙසේත් ප්‍රකාශ
කරමි:

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලන්තම කොට්ඨා
ශයේ පිහිටි දෙකිඳ ගමෙහි ගල්බොඩ තේවත්තෙන් අස්කර
දෙකක පමණ කොටසට මායිම්:—

- උතුරට: ගල්බොඩ තේවත්තේ ඉතුරු කොටස;
නැගෙනහිරට: එම
දකුණට: එම
බස්නාහිරට: එම

බිච්චි සේනානායක,
කෘෂිකර් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

Ref. J/AL/1773.

වම් 1952කට මාර්තු මස 3 වැනි දින
කොළඹදීය.

L. H. 498.

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒනම්:—කරපාගල තිබෙන පහසු ක්‍රමයට දිනබෙන ඉඩම් කවිවිලට යාම් සඳහා පාරක් පිණිස
මෙහි පහත සඳහන්වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ” පස්වෙනි
කාණ්ඩයේ කර තිබෙන පංගාර්තුමල ප්‍රකාරයට කෘෂිකර් සහ ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මව අණ ලැබී තිබේ. ඒ
ඉඩම් නම්:—

අභියාචනා නො. 1, සී.කී.මේ නො. F. V. P. 88. ගම්—කරපාගල, පස්දුක් කෝරළේ බස්නාහිර

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකරුගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
323	ගහලකොල නැත්ත වත්ත	සේන	කරපාගල පදිංචි සු. එච්. ඩී. ජෝර්ජ් අප්පු	0 0 5.6
324	හෙට්ටිගොඩවත්ත	අවුරුදු 5-10ටත් වයස ඇති කිතුල් ගසක් තිබෙන ලපලු කැලේ	කරපාගල පදිංචි සුරියේ ඒඩ්වර්ඩ්, උඩුගම පදිංචි සුරියේ පීටීස් සිංහසේන, දොන් ජේ. විරසිංහ සහ බෙන්තර පදිංචි ඇස්. ඩී. විජේනායක	0 0 7.4
			එකතුව	0 0 13

එබැවින් ඉඩම් අයිතිකරුගේ මට ආණ්ඩුවේ කලපනාව තිබෙන බව පොදුජනාධිපතිවරයාගේ සඳහා හඳුනා දෙනු ලැබූ විට
ඕනෑකර තිබෙන හැටියට මෙසේ දැනුම් දෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ යුමදෙනුම නමුත් භොහොත් නමුත් වෙනුවට ක්‍රියාකරන අය දිම් 1952කට
අගෝස්තු මස 12 වෙනි දින පෙරවර 10ට කථනර කවිචේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අන්දමේ අයිතිවාසිකම්ද කියා
කියාසිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනත්, ඊට ඇත්තාවූ නමුත් අයිතිකරුගේ කොරතුරුත් කියා
සිටින්නට ඕනෑ බව මෙසේ දැනගත යුතුයි.

වම් 1952කට ජූනි මස 23 වෙනි දින
කථනර කවිචේරියේදීය.

ඇ. ඩී. පී. පවුලස්,
ආණ්ඩුවේ උප ඒජන්ත වහා.

LD 4278/J/HLG/866.

L. D. 4276/J/HLG/858.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම
ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9
දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ හාපිස්පත්තුව
කොඹායගයේ ගලසියපත්තුවේ ගැට්ටියාවල නමැති ගමෙහි
පිහිටි රු. 1, ප. 38.7ක් පමණ වූ මුල් ප්ලාන්
නො. A 1,798හේ ලොච් නො. 1 දරන උඩගෙදර වන්න.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත්
සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ
ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ
වම් 1952ක් වූ ජූලි මස 29 වන දින පෙරවර 9.30ට මහනුවර
කව්චේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1952ක් වූ ජූලි මස 22 වන දිනට මත්තෙන් ඒ
ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්,
එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති
කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන්
බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින්
දැනුම්දිය යුතුයි.

ඊ. ඊ. ග්‍රෙගරියර්,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1952ක් වූ ජූනි මස 18 වෙනි දින
මහනුවර කව්චේරියේදීය.

L. D. 4072/J/HLG/373

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම
ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9
දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර
කොඹායගයේ උඩගම්පහ කෝරළේ මහවත්ත නමැති
ගමෙහි පිහිටි රු. 2, පර්චස් 0.3ක් පමණ වූ මුල් ප්ලාන්
නො. A 1,772හේ ලොච් නො. 1 දරන ගලගාවවත්ත.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත්
සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ
ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ
වම් 1952ක් වූ ජූලි මස 29 වන දින පෙරවර 10ට මහනුවර
කව්චේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1952ක් වූ ජූලි මස 22 වන දිනට මත්තෙන් ඒ
ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල
සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි
ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා
ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක්
සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඊ. ඊ. ග්‍රෙගරියර්,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1952ක් වූ ජූනි මස 18 වැනි දින
මහනුවර කව්චේරියේදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම
ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9
දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ හාපිස්පත්තුව
කොඹායගයේ ගලසියපත්තුවේ දෙඹගම්මත නමැති ගමෙහි
පිහිටි පර්චස් 24.3ක් වූ මුල් ප්ලාන් නො. A 1,789හේ ලොච්
නො. 1 දරණ පිහිඹියගහමුලහේන, හිත්තරගොඩ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත්
සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ
ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ
වම් 1952ක් වූ ජූලි මස 29 වන දින පෙරවර 10.30ට මහනුවර
කව්චේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1952 ජූලි මස 22 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම
සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී
ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ
විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා
වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය
යුතුයි.

ඊ. ඊ. ග්‍රෙගරියර්,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1952ක් වූ ජූනි මස 18 වැනි දින
මහනුවර කව්චේරියේදීය.

L.D. 4216.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම
ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9
දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ
(1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර
කොඹායගයේ උඩගම්පහ කෝරළේ උඩගම් පිහිටි මුල් ප්ලාන්
නො. A. 1,770 වේ ලොච් 1ක දරන කනිකන්ද්‍රවේවත්ත.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත්
සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ
ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ
වම් 1952ක් වූ ජූලි මස 31 වන දින පෙරවර 10 වේලාවට මහනුවර
කව්චේරිය සාහායේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1952ක් වූ ජූලි මස 24 වන දිනට මත්තෙන් ඒ
ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්
එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු
පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ
හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින්
දැනුම්දිය යුතුයි.

ඊ. ඊ. ග්‍රෙගරියර්,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1952ක් වූ ජූනි මස 21 වැනි දින
මහනුවර කව්චේරියේදීය.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:—අමුගොඩ මාතෘදුරකානිවෘත්ති නිවාස ගොඩනැගීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වෙනි කාණ්ඩයේ කරතිබෙන සංසාර්ථවල ප්‍රකාරයට ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිලිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම් නම්:—

නො. ඉඩමේ නම	අන්තිම ගම් සිතියමේ නො. 589, අතිරේක නො. 2, විස්තර	ගම්—අමුගොඩ අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.ර.ප.
298	ඔම්මැද්දේවත්ත .. අවුරුදු 20-60ක්වූ (අනර්ථපතර) හෝ සහ රබර් වැවිල්ලක්ද, අවුරුදු 50-60ක්වූ කොස්ගස් ස්ඵලයක්ද (වැවිල්ල උදුරා අස්කරනලදී) ඇති පොල් ඉඩම	(1) හෙවිවත්තේ වරප්‍රියේ පදිංචි කෙල්ලපත විනාශයේ අදිසන්ද සිල්වා, (2) එම අබරන්ද සිල්වා, (3) එම අල්ලිස් ද සිල්වා, (4) එම සල්පඥරු තුප්පහිගේ ඇබ්ලින් සිල්වා, (5) එම එම් ජුවන් සිල්වා, (6) අමුගොඩ පදිංචි කෙල්ලපත විනාශයේ ඉසෝනාමි ද සිල්වා, (7) එම එම්. ඇස්. මාරිනස් ප්‍රනාඤ, (8) හෙවිවත්තේ වරප්‍රියේ පදිංචි සල්පඥරු තුප්පහිගේ පිආර් සිල්වා, (9) අර්ත්ගම නෑගෙනහිර පදිංචි කුරගමගේ ජෙන බේබිනෝනා ද සිල්වා, (10) එම ජයතිස්ස ද සිල්වා, (11) එම ජෙනපියරත්න හොහොක් රත්නසේන සිල්වා, (12) පැල්මඩුල්ලේ කාමරත්ගපිරිගේ පදිංචි සල්පඥරු තුප්පහිගේ ජෝර්ජ් සුගන්දය සිල්වා, (13) පුස්සේල ලාච්චි පදිංචි සල්පඥරු තුප්පහිගේ බෙලිපි සිල්වා, (14) අර්ත්ගම නෑගෙනහිර පදිංචි කුරගමගේ ජෙන බොවි ද සිල්වා	2 0 4 1

එබැවින් ඉඩම් අයිතිකරගැනීමට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදුජනතාව දනගැන්ම සඳහා හයවෙනි වගන්තියේ ඕනෑකර තිබෙන හැරියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහතකී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනාම නමුත්ම නොහොත් නමුත් වෙනුවට ක්‍රියාකරණ අග මිනි 1952ක්වූ ජූලි මස 25වෙනි දින පෙරවරු 11.15ට බෙන්හොට් තානායමේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අතුරුම අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාපිටින මුදල් ගණනත් ඊට ඇත්තාවූ නමුත්ගේ අයිතිකම් හොරතුරුත් කියාසිටින්නට ඕනෑ බව මෙයින් දනගන යුතුයි.

මිනි 1952ක්වූ ජූනි මස 19වෙනි දින ගාල්ලේ කවිච්චේරියේදීය. රේස් රයිඩ්, ආණ්ඩුවේ උප ජ්‍යෙෂ්ඨ වමම.

No. L. D. 7290/J/E/1276.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපතන. 7 වැනි වගන්තිය යටතේවූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපතනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

නො. ඉඩමේ නම	අතිරේක නො. 16, අවසාන මේබද සිතියමේ නො. 291, විස්තර	ගම්—මහමත්තේ කොටසක් අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.ර.ප.	
231	කෙදරවහන, මුඩුකැබැලු, තක්සේරු නො. 107/6 සහ 107/7, නො. 6 කොඩාගය	අවුරුදු 8-15ක්වූ පොල්ගස් 206ක්ද, අවුරුදු 15-30ක්වූ කොස්ගස් 16ක්ද, අවුරුදු 10ක්වූ කිතුල්ගස් 2ක්ද, අවුරුදු 10ක්වූ දෙබම්ගස් 27ක්ද, අවුරුදු 10ක්වූ දෙහිගස් 6ක්ද, අවුරුදු 20ක්වූ හේක්කනගස් 3ක්ද, අඹගස් 3කින් සහ කෝන්ගහකින්ද, අවුරුදු 5ක්වූ කාජුගස් 4ක්ද, අවුරුදු 10ක්වූ බෙලි ගස් 2කින්ද යුක්තයි	උත්විස් සිල්වා වික්‍රමනායක, මිරිස්වත්ත, බෙලිඅත්ත	2 1 3 1
232	එම ..	අවුරුදු 10ක්වූ පොල්ගස් 7කින් සහ කටුමැටිගසර ලද ගෙයකින් යුක්තයි	උත්. ඇ. ම. එච්. බේබිසි සිල්වා, බෙලිඅත්ත	0 0 15 9
233	මැදකොරටුව නොහොත් හෙදගෙදරවත්ත, තක්සේරු නො. 72/10, නො. 6, කොඩාගය	අවුරුදු 25ක්වූ පොල්ගස් 49ක්ද, අවුරුදු 10ක්වූ පොල්ගස් 3ක්ද, අවුරුදු 10-50ක්වූ කොස්ගස් 6ක්ද, අවුරුදු 5ක්වූ දෙහිගස් 11කින් සහ දෙබම්ගස් 14කින්ද, අවුරුදු 10ක්වූ බෙලිගස් 7ක්ද, කාජුගස් 8ක්ද, දිවුල්ගස් 5ක්ද, සිඹලොහැකින් සහ දෙල්ගසකින්ද, අවුරුදු 20ක්වූ අඹගස් 4කින් සහ කිතුල්ගස් 2ක්ද, අවුරුදු 5ක්වූ ජම්බු ගස් 2කින් සහ දෙරම්ගස් 4කින්ද සහ උර්වෘච්චිකරපු මැටි ගෙයකින්ද, මැටිගෙන් සාදනලද වැසිකිලියකින්ද සහ පොල් අතුමඩුවකින්ද යුක්තවේ	උත්විස් සිල්වා වික්‍රමනායක, මිරිස්වත්ත, බෙලිඅත්ත, විල්ගමකොඩිතුට්ටිගේ කිරිගාම සහ වැලේලියනගේ බබාගාමි, කහවත්ත, බෙලිඅත්ත සහ ජුලම්පිරිගේ බමරකකිත හිසුන්, ගල්වැව් පත්ල, බෙලිඅත්ත	0 3 37 9
235	මැදකොරටුව නොහොත් හෙදගෙදරවත්ත, තක්සේරු නො. 68/1, නො. 6 කොඩාගය	අවුරුදු 40ක්වූ පොල්ගස් 3කින් සහ අවුරුදු 2ක්වූ දෙහි පැල 3කින්ද යුක්තවේ	උත්විස් සිල්වා වික්‍රමනායක, මිරිස්වත්ත, බෙලිඅත්ත සහ විල්ගමකොඩිතුට්ටිගේ කුගේ සාමෙල් අපපු, කහවත්ත, බෙලිඅත්ත	0 0 13
236	එම ..	අවුරුදු 40ක්වූ පොල්ගස් 3කින් සහ කෙසෙල් පරුරුවලින් යුක්තවේ	එම ..	0 0 6 4
237	දිවුල්ගමවත්ත නොහොත් සුරියගමවත්ත තක්සේරු නො. 146, නො. 6 කොඩාගය	වගාකරනැත ..	වටරක් ගොඩ පඤ්ඤාතිසා හිසුන්, ප්‍රඥාසාගර පිරිමෙන, වටරක් ගොඩ, බෙලිඅත්ත	0 0 10 1
238	එම ..	අවුරුදු 10-20ක්වූ පොල්ගස් 22කින්ද, අවුරුදු 30ක්වූ කොස්ගස් 3කින්ද, අවුරුදු 15ක්වූ දෙහිගස් 2කින්ද, වැසිකිලි 2කින්ද, හෙක්ල ගොඩ නැගිල්ලකින් සහ ලිදකින්ද යුක්තවේ	වටරක් ගොඩ පඤ්ඤාතිසා හිසුන්, ප්‍රඥාසාගර පිරිමෙන, වටරක් ගොඩ, බෙලිඅත්ත (මෙහි තිබෙන ගොඩ නැගිලි බෙලිඅත්තේ මැසිගත් මිසින් සාදනලදී)	0 3 9 5

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකමකින්නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
239 හෙදගෙදරවත්ත, කන් සේරු නො. 107/6 සහ 107/7, නො. 6 කොඩාසය	අවුරුදු 40කට පොල්ගසකින් අහ ඉඹුල් ගසකින්ද සහ උළු සෙවිලිකරනලද ස්කෝල නොබහාගිල්ලකින් යුක්තවේ	ලැන්විස් සිල්වා වික්‍රමනායක, මිස්වත්ත, බෙලිඅත්ත (මෙහි නිබන්ධන ගොඩ නැතිලදෙන් කොටසක් බෙලිඅත්තේ මහජනයා විසින් සාදනලදී) එකතුවී ..	0 3 29 5 0 18.8

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් අභිභවකම් කියා සිටින සියලු දෙනාම සම තැන් හෝ ඔවුන්ගෙන්
ලියවිල්ලක් බලය ලත් අයවලුන් හෝ වසී 1952ක්වූ අගෝස්තු මස 19වෙනි දින පෙරවරු 9.30ට බෙලිඅත්ත නගරයහා ශාලාවේදී
මා සම්මුඛ විභවය යුතුයි.

තවද වසී 1952ක්වූ අගෝස්තු මස 10වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් අභිභවයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල හිඟාවයන්, එකී
ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමේදී ඇති කරුණු පිළිබඳ විචාරයන්, වින්දි මුදල හා ඒ දීම ගණන් බැලී හැරිත් මා වෙත (පිටපත්
දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

වසී 1952ක්වූ ජූනි මස 19වෙනි දින
හමබන්තොට කවිච්චිපේදිය.
ඒ. බී. ඇස්. ඇන්. පුල්ලනායකම්,
අණුමේ උප ඒජන්තතුමා.

LA/7614/J. 887.

ආණ්ඩුරජායුක්තය, එනම්:—විදිබැඳි ඇල වසාපාරයේ මාගල්ලේ වැවේ සිට මධ්‍යම වාරිමාර්ගය යටතේ ජලය බෙදාහැරීම
පිණිස මෙහි පහත සඳහන් වෙන ඉඩම් ලබා ගැනීම සඳහා ක්‍රියා කරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබා ගැනීමේ
ආඥාපනත” පස්වැනි කාණ්ඩයේ කරනියවන පාරිභවන ප්‍රකාරයට කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසි ආකාර
මට, අත් ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

සිතියමේ නො. I. S. P. P. 8. ගම්—බදුමුත්තාව සහ නිකවැරවිස

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකමකින්නා	ප්‍රමාණය, අ. රූ. ප.
177 දිවුල්ගහහේන	හේන	නිකවැරවිස පදිංචි, තෙන්නකෝන් මුදියන්සලාගේ අප්පුහාමි, හිටපු කෝරල, බණ්ඩා විද්‍යාගේ විනිසිබන්ඩා සහ තෙන්නකෝන් මුදියන්සලාගේ සිංහිච්චන්ඩා	0 1 14
178 එම	එම සහ ඇලක්	එම	1 0 0
179 එම	හේන	එම	0 2 0
180 එම	එම	එම	0 1 0
181 නිම්බිරිපොකුහේන	හේන සහ ඇලක්	එම	1 2 7
182 පොල්ගහමුලහේන	හේන	නිකවැරවිස පදිංචි තෙන්නකෝන් මුදියන්සලාගේ අප්පුහාමි හිටපු කෝරල සහ බන්ඩා විද්‍යාගේ විනිසි බන්ඩා	0 0 37
183 සිසුම්බලාගහ වැව්ගේ හේන	එම	නිකවැරවිස පදිංචි කිරිබන්ඩාගේ උක්කුබන්ඩා, ආම් මුදියන්සේ, එම රම්මැනිකා එම මුතුමැනිකා සහ වින්ති හාමිගේ හේරත් බන්ඩා	0 0 36
184 එම	එම	එම	0 1 8
187 සියම්බලාවැව්ගේන	හේන සහ ඇලක්	එම	0 2 1
188 නිම්බිරිපොකුහේන	හේන	නිකවැරවිස පදිංචි අප්පුහාමි ආරච්චිලාගේ නිරිබන්ඩා සහ අප්පුහාමි ආරච්චිලාගේ මේනුහාමි	0 2 33
189 එම	එම	එම	0 1 4
190 ඔටුකොලවැව්ගේන	එම	නිකවැරවිස පදිංචි, සිංහිච්චන්ඩා විද්‍යාගේ පූ:විමැනිකා සහ සිංහිච්චන්ඩා විද්‍යාගේ රම්මැනිකා	0 0 15
191 එම	එම	එම	0 0 25
192 නිම්බිරිපොකුහේන	හේන ඇලක්	නිකවැරවිස පදිංචි, අප්පුහාමි ආරච්චිලාගේ නිරිබන්ඩා සහ අප්පුහාමි ආරච්චිලාගේ මේනුහාමි	1 1 6
193 එම	එම	එම	0 0 17
194 එම	එම	එම	0 0 5
195 කුම්බුක්ගහවැව්ගේ හේන	එම	නිකවැරවිස පදිංචි තෙන්නකෝන් මුදියන්සලාගේ අප්පු හාමි හිටපු කෝරල	0 0 24
196 ඔලුකොලවැව්ගේ හේන	එම	නිකවැරවිස පදිංචි සිංහිච්චන්ඩා විද්‍යාගේ පූ:විමැනිකා, එම රම්මැනිකා	0 1 1
197 නිම්බිරිපොකුහේන හේන සහ ඇලක්	හේන සහ ඇලක්	නිකවැරවිස පදිංචි තෙන්නකෝන් මුදියන්සලාගේ මුදියන්සලා, හිටපු සමාදාන කරන මූලාදිනියා සහ එම මැනික්හාමි	0 1 4
198 එම	එම	එම	0 0 39
199 එම	එම	නිකවැරවිස පදිංචි පූ:විච්චන්ඩා විද්‍යාගේ රත්හාමි, මුදියන්සේ සහ වන්තිහාමිගේ පූ:විබන්ඩා	0 0 36
200 නිම්බිරිපොකුහේන හේන	හේන	එම	0 0 29
201 එම	හේන සහ ඇලක්	එම	0 2 11
202 එම	හේන	නිකවැරවිස පදිංචි තෙන්නකෝන් මුදියන්සලාගේ අප්පු හාමි, හිටපු කෝරල	0 1 3
203 එම	හේන සහ ඇලක්	එම	0 2 32
204 කදුරුගහමුලහේන	හේන	එම	0 0 24
205 එම	හේන සහ ඇලක්	නිකවැරවිස පදිංචි තෙන්නකෝන් මුදියන්සලාගේ සිංහිච්චන්ඩා විද්‍යාගේ පූ:විමැනිකා, එම රම්මැනිකා	2 1 12
206 එම	හේන	එම	0 0 27
207 උබහේනගාගේ වැව්ගේ හේන	එම	නිකවැරවිස පදිංචි තෙන්නකෝන් මුදියන්සලාගේ අප්පුහාමි, හිටපු කෝරල	0 0 14
208 එම	එම	නිකවැරවිස පදිංචි පූ:විච්චන්ඩාගේ බන්ඩිහාමි, පූ:වි මැනිකාගේ රත්හාමි, එම නිරිබන්ඩා	0 0 8

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිවාසිකම් කීයන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
212	අස්වැද්දුම	.. සුමුරු නිකවැරවිය පදිංචි ඩී.ගීර්ඩ් ආයතනවලට ප්‍රවේශයක්, එම රම්මැනියා ..	0 0 16
213	එම	.. එම එම ..	0 0 2
215	සුමුරුකන්ගසුමිවුර	.. එම නිකවැරවිය පදිංචි ඩී.ගීර්ඩ් ආයතනවලට ප්‍රවේශයක් ..	0 0 18
217	අලුත්වෙලභේන	.. හේන නිකවැරවිය පදිංචි හෙන්නකෝන් මුදියන්සේලාගේ ඩී.ගීර්ඩ් ආයතනවලට ප්‍රවේශයක්, හෙන්නකෝන් මුදියන්සේලාගේ අප්පුහාමි ආරච්චිගේ රම්මැනියා සහ ප්‍රවේශයක් ..	0 0 30
218	එම	.. එම එම ..	0 0 20
219	එම	.. එම නිකවැරවිය පදිංචි හෙන්නකෝන් මුදියන්සේලාගේ අප්පුහාමි ආරච්චිගේ මැනියාමි ..	0 0 36
220	කදුරුගහමුලභේන	.. එම නිකවැරවිය පදිංචි හෙන්නකෝන් මුදියන්සේලාගේ ඩී.ගීර්ඩ් ..	0 1 25
221	එම	.. හේන සහ ඇලක් එම ..	0 2 29
222	කෝන්ගහභේන	.. එම නිකවැරවිය පදිංචි ඩී.ගීර්ඩ් ආයතනවලට ප්‍රවේශයක් ..	0 3 13
223	අලුත්වැව	.. අන්තර්ගතවූ වැව සහ බැම්ම නිකවැරවිය පදිංචි ඩී.ගීර්ඩ් ආයතනවලට ප්‍රවේශයක් ..	0 0 19
224	අලුත්වැවභේන	.. හේන නිකවැරවිය පදිංචි හෙන්නකෝන් මුදියන්සේලාගේ අප්පුහාමිගේ උක්කුඳකොට්ටේ ..	0 0 14
225	එම	.. එම නිකවැරවිය පදිංචි අප්පුහාමිගේ උක්කුඳකොට්ටේ පුත්විච්චනා ..	0 0 3
226	එම	.. එම නිකවැරවිය පදිංචි හෙන්නකෝන් මුදියන්සේලාගේ මුදියන්සේලා ..	0 0 16
227	දික්වැවිය	.. කුමුරු එම ..	0 0 8
228	අලුත්වෙලභේන	.. හේන නිකවැරවිය පදිංචි අප්පුහාමිගේ උක්කුඳකොට්ටේ පුත්විච්චනා ..	0 0 30
231	එම	.. මාස රික පොල්පැල රික්ක සහ මාස රික කොළ පසුරු 8කින් යුත් පොල් වගකක් නිකවැරවිය පදිංචි ඩී.ගීර්ඩ් ආයතනවලට ප්‍රවේශයක්, එම මුතුමැනියා, එම රම්මැනියා ..	0 0 26
232	ගොඩගෙදරය වෙල	.. සුමුරු නිකවැරවිය පදිංචි ඩී.ගීර්ඩ් ආයතනවලට ප්‍රවේශයක්, එම මුතුමැනියා, එම රම්මැනියා ..	0 0 1
233	එම	.. එම එම ..	0 0 4
238	මහවෙලේපිල්ලැව	.. හේන නිකවැරවිය පදිංචි ඩී.ගීර්ඩ් ආයතනවලට ප්‍රවේශයක් ..	0 0 4
239	එම	.. එම එම ..	0 0 16
240	දෙහිගහමුලභේන	.. මාස 3කින් පොල්පැල 26කින් යුත් පොල් වගකක් නිකවැරවිය පදිංචි හෙන්නකෝන් මුදියන්සේලාගේ ඩී.ගීර්ඩ් ආයතනවලට ප්‍රවේශයක්, එම පුත්විච්චනා, එම ඩී.ගීර්ඩ් ආයතනවලට ප්‍රවේශයක්, එම මුතුමැනියා, එම රම්මැනියා ..	0 1 11
241	මිරගහභේන	.. හේන නිකවැරවිය පදිංචි හෙන්නකෝන් මුදියන්සේලාගේ මැනියාගේ උක්කුඳකොට්ටේ, එම ඩී.ගීර්ඩ් ආයතනවලට ප්‍රවේශයක් ..	0 0 9
242	හැලිබිඳගහකුමුර	.. එම නිකවැරවිය පදිංචි පුත්විච්චනාගේ ඩී.ගීර්ඩ් ..	0 0 37
243	කහවගහභේන	.. හේන සහ ඇලක් නිකවැරවිය පදිංචි පුත්විච්චනාගේ මුදියන්සේලා ..	0 1 24
244	හෙල මි බි ග හ කු මු රේ පිල්ලේව	.. එම නිකවැරවිය පදිංචි හෙන්නකෝන් මුදියන්සේලාගේ ප්‍රවේශයක් ..	0 0 21
245	මිගහමුලභේන	.. එම නිකවැරවිය පදිංචි හෙන්නකෝන් මුදියන්සේලාගේ මැනියාමි, එම පුත්විච්චනා ..	0 2 24
246	මුල්වක්කමේ පිල්ලේව	.. එම නිකවැරවිය පදිංචි ඩී.ගීර්ඩ් ආයතනවලට ප්‍රවේශයක් ..	0 1 14
249	කම්පිලේභේන	.. හේන, සහ ඇලක් නිකවැරවිය පදිංචි පුත්විච්චනාගේ උක්කුඳකොට්ටේ, එම කලුහාමි, එම මැනියාමි, එම මුතුමැනියා, මැනියාගේ රළුපිදුනගේ මැනියාමි, එම ඩී.ගීර්ඩ් ආයතනවලට ප්‍රවේශයක්, එම මැනියාමි, එම පියනිස්ස වි. ඩී. හෙන්නකෝන් මුදියන්සේලාගේ මෙහු හාමි, මැනියාමි ..	1 0 34
250	කපුගාගේභේන	.. හේන එම ..	0 0 24
251	එම	.. එම එම ..	0 0 23
252	කම්පිලේභේන	.. එම එම ..	0 1 4
253	එම	.. එම එම ..	0 0 13
270	කපුගාගේභේන	.. එම සුරුණැගල, මාර්කස් ප්‍රනාන්දු, අවසරලත් මිනිස්සුරු නැත ..	0 0 3
271	එම	.. හේන සහ ඇලක් එම ..	1 1 7
273	කෝන්ගහමුලභේන	.. අවුරුදු 17ක පමණ වයස ඇති පොල්ගස් 30ක් සහ ඇලක කොටසකින් යුත් පොල් වගකක් එම ..	0 3 7
274	දෙරියේවත්ත	.. අවුරුදු 20-35 පමණ වයස ඇති පොල්ගස් 22ක්, අවුරුදු 1-3 පමණ වයස ඇති දෙබඩගස් 3ක් සහ ගල් බිම්විසින්ද, කොන්කිරි වැසිලිකළ වැසිබිඳියක් සහ ඇලක් කොටසකින් යුත් පොල් වගකක් දන්බහමුව, ටී. එම්. ඊ. මුහමුල් හෝනා මහත්මිය ..	0 1 6

එබැවින් ඉඩම් අයිතිකරගැනීමට අක්මුච්චි කලානාම තිබෙන බව පොදු ජනයාට දැනගැනීම සඳහා හඟවෙන වගන්තියේ මහාකර නිබන්ධන හැටියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනාම නමුත්ම නොහොත් නමුත් වෙනුවට ක්‍රියාකරන අය වසී 1952ක්වූ අගෝස්තු මස 31 වැනි දින පෙරවරු 9ට නිකවැරවිය නානායකම් පොලේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොට අදාළ අයිතිවාසිකම්ද කියා කියා සිටින්නට මහා වා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක්, ඊට ඇත්තාවූ නමුත්ගේ අයිතිකම් නොරහුරුත් කියා සිටින්නට මහා වා මෙයින් දැනගත යුතුයි.

වසී 1952ක්වූ ජූනි මස 17 වැනි දින සුරුණැගල නවීනීයේදී.

බබ්ලිම්. ටී. ජයසිංහ,
වසම් පලාගේ අක්මුච්චි ජ්ජන්ත නාමා වෙනුවට.

LA/7212/J/E/117.

L.A. 7086/J/E/93.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැලඹවිලිහත්පත්තුවේ වදුරා ගල පළාතේ අලකොලදෙතිය නම් ගමේ පිහිටි පඬේපිටිය වත්ත නාමති බිම් කවරයෙන් අක්කර 2 කක විශාලත්වයක් ඇති බිම්කැබැල්ලට මායිම්:—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කටුගම්පොල හත්පත්තුවේ උඩබද්දව නම් ගමේ පිහිටි පින්තගොල්ලවත්ත නම් ඉඩමෙන් අක්කර එකක පමණ කොටසට මායිම්:—

- උතුරට: අලකොලදෙතිය;
- නැගෙනහිරට: දෙමටපැලැස්ස බුදුල;
- දකුණට: මලිකඩුවාවත්ත;

- උතුරට: පින්තගොල්ල නම් වත්තේ ඉතිරි කොටස;
- නැගෙනහිරට: එම
- දකුණට: එම

බස්නාහිරට: ගම්පහා පාරද වන, හතරලියද්දේ පොල් වත්තේ රත්බණ්ඩා සේනානායකට උරුමයි කියන P.P.A. 1,144 දරන සැලැස්මේ නො. 1 සහ 2 දරන කැබලියයි වඩා විස්තරව හැඳින්වෙන ඉඩම වේ.

බස්නාහිරට: පායශාලා වත්තද මායිම්වන මොරටුවේ ලක්ෂපතියෙහි පදිංචි සී. ඒ. පීරිස් මැතිණියට උරුමයි කියන F. V. P. 996 B. දරන සැලැස්මේ නො. 1 දරන අතිරේකයේ 132 දරන කැබැල්ලයයි වඩා විස්තරව හැඳින්වෙන බිම් කැබැල්ල වේ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952කේ අගෝස්තු මස 5 වෙනි දින පූ. හා. 9ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952කේ අගෝස්තු මස 5 වෙනි දින පූ. හා. 9ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1952කේ වූ ජූලි මස 29 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

තවද වම් 1952කේ වූ ජූලි මස 29 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන්, එකී ඉඩම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

බබ්ලිවි. ටී. ජයසිංහ,
වයඹ පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

බබ්ලිවි. ටී. ජයසිංහ,
වයඹ පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

වම් 1952කේ වූ ජූනි මස 20 වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය.

වම් 1952කේ වූ ජූනි මස 20 වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය.

අංකය J/E/1173/LM 5275.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මුල් සැලැස්ම නො. A 716. ගම්—හෙලිවිලුල්ල

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දෙල්කොට්ටේහේන නාවකාලික ගොඩනැගිලි 2 ක් ඇති පොල් වත්ත (ධාන්‍ය ගබඩාව සහ කබය)	කේ. කේ. සෝමපාල, එම්. ඇම්. කුලතුංග බාණේ, ඉලිපත්ගමුව රජයේ පාසැල, නෙලුන්දෙතිය	3 3 14.4
			එකතුව .. 3 3 14.4

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952කේ අගෝස්තු මස 29 වන දින පූ. හා. 10ට කැගල්ලේ කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1952කේ අගෝස්තු මස 22 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

වම් 1952කේ වූ ජූනි මස 17 වෙනි දින
කැගල්ලේ කවිචේරියේදීය.

කී. ඒ. දසාරත්න,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

L. D.—B. 49/50

LA/7615/LRO/APL 3108/J/AL/2237.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මීට යාකොට ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා කේරුම් ගතයුතු වූ), 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකම්පාන හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍ර.වි බණ්ඩා මූලාශ්‍රලේඛන මැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

විෂි 1952 ක්වූ මැයි මස 2 වැනි දින කොළඹදීය.

පී. බී. මූලන්කුලමේ, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, ස්ථාවර ලේකම්.

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. A 1,138. ගම—පනාකඩුව.

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.රූ.ප.
1	පන්සලොවමඩත්ත	දුන්නල සහ කරත්ත පාරින් කැබැල්ලකින් යුත් හේන	කඩුපොත පනාකඩුවේ මිවියදුරයාලගේ මැණිකා, රඹාවැව කුමාරසිංහ හෙවිච්චිගේ සාමිනෝන සහ නාරම්මල ඇස්. පී. ගේමුසල් බාරේ අනන්තකරයාලගේ මැණිලින්	0 0 27
4	එම	අවුරුදු 25 හේ පොල්ගස් 8 කද, කරත්ත පාරින් කැබැල්ලකින් යුත් හේන	එම, කඩුපොත පුඩිබෝව අනන්තකරයාලගේ ඩන්ඩි නඩද, ගේ අරවුලකද වේ	0 1 28
5	පන්සලොවමගේන	අවුරුදු 20 හේ පොල්ගස් 1 කි, කරත්ත පාරින් කැබැල්ලකින් යුත් හේන	කඩුපොත පනාකඩුවේ මිවියදුරයාලගේ මැණිකා, රඹාවැව කුමාරසිංහ හෙවිච්චිගේ සාමිනෝන සහ නාරම්මල ඇස්. පී. ගේමුසල් බාරේ අනන්තකරයාලගේ මැණිලින්ද වේ	3 2 5
=				මුළු ගණන .. 4 0 20

L. D.—B. 49/50

නො. LRO/APL/5072/J/AL/2165.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා කේරුම් ගතයුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකම්පාන හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍ර.වි බණ්ඩා මූලාශ්‍රලේඛන මැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

විෂි 1952 ක්වූ අප්‍රේල් මස 7 වැනි දින කොළඹදීය.

පී. බී. මූලන්කුලමේ, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, ස්ථාවර ලේකම්තුමා.

උප ලේඛනය

මුල් ප්ලාන් නො. A 1,762. ගම—දෙලඹිඳිල්ල

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ.රූ.ප.
1	වටගලතැන්න ඇස්මැදුම	.. කුඹුර	.. අංකුමුරේ ගලගින්නේ පදිංචි ඇල්. නබ්සා උමීමා	.. 0 2 4

නො. L A 3358.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි

සුන්තලම්-හලාවත දෙදිසාවේ උප දිසාපති තැන්පත් වනුකිරීන් ද පොත්සේකා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් දැනුම් දෙමි :—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරණු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම :—
 - (අ) විෂි 1952 ක්වූ අගෝස්තු මස 25 වැනි දින පූර්විකා 10.30 ට හලාවත ආහාර පාලක කායාරාලයේදී මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමුත් ඒ ජනන කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් විෂි 1952 ක්වූ අගෝස්තු මස 18 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම් පිළිබඳ ස්වභාව වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳී පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත පිටපත් දෙකකින් යුත් ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

විෂි 1952 ක්වූ ජූනි මස 21 වැනි දින සුන්තලම් කවේරියේදීය.

සී. ද පොත්සේකා, සුන්තලම්-හලාවත දෙදිසාවේ ආණ්ඩුවේ උප දිසාපතිතුමා.

උපලේඛනය

නො. ඉඩමේ නම	මූලික පලයෙන් නොමිලය A 242. විස්තර	ගම්—අර්ථකුරු මුල්ල අයිතිකම්කීර්තනා	ප්‍රමාණය, අ.රු. ප.
20	පුලියන්කඩවරවත්ත .. අවුරුද්ද සිට අවුරුදු 25ක් පමණ වයස ඇති පොල්වත්ත	විලිස් ද අන්ඩ්‍රාඩෝ, නො. 23, ස්වෛභ්‍ය පාර, වෙල්ලවත්ත	23 2 2
21	එම .. එම .. එම .. එම ..	එම .. එම .. එම .. එම ..	0 1 25
එකතුව ..			23 3 27

නො. L. A. 3360.

1950 අංක 9 දරණ අණවුමට ඉඩම් ගැනීමේ අඥපනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැනුම්දීමයි

පුත්තලම්-හලාවත දෙදිසාමේ උප දිසාපති තැන්පත් වැසුකීර්ති ද පොත්සේකා වින මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණවුමට ගැනීමේ අඥපනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් දැනුම්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඥපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණවුමට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1952 ක්වු අගෝස්තු මස 25 වෙනි දින පුඵහාග 10.30ට හලාවත අභ්‍යන්තර පාලන ක්‍රමයේ කාර්යාලයේදී මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමින්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1952 ක්වු අගෝස්තු මස 18 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත පිටපත් දෙකකින් යුත් ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

වම් 1952 ක්වු ජූනි මස 21 වෙනි දින පුත්තලම් කවිමරියේදීය.

සී. ද පොත්සේකා, පුත්තලම්-හලාවත දෙදිසාමේ උප දිසාපතිතුමා.

උපලේඛනය

නො. ඉඩමේ නම	මූලික පලයෙන් නො. A 1,140. විස්තර	ගම්—කුඩාමානවේරිය සහ රජකදවුම අයිතිකම්කීර්තනා	ප්‍රමාණය, අ.රු. ප.	
1	මානවේරිය කඩුව, මානවේරිය කැලේ, සියලුමානවත්ත	පොල්අතු සෙවිලිකළ මැරියෙන් තැනූ කුසියිකන්ද, ගලෙන් බැඳුණු ශ්‍රීදක් සහ වතුර වළක්ද, පොල් අතු වලින් සාදන ලද එළුකොටු වත් සහ කුකුල් කොටුවක්ද, පොල්අතු මවුමක් සහ පොල්අතු සෙවිලි කළ මැරි බිත්තිවලින් තැනූ ගෙයක්ද ඇති අවුරුදු 20 ක් පමණ මියස්වූ පොල්වත්ත	W. G. M නිස්සත්ත සිල්වා, කොළඹ පාර, හලාවත	28 3 22
2	මානවේරිය කැලේ	අවුරුදු 20 වයස ඇති පොල්වත්ත	එම ..	0 0 23
3	සියලුමානවත්ත	එම ..	එම ..	0 0 31
එකතුව ..			27 0 36	

No. L. A. 3357.

1950 අංක 9 දරණ අණවුමට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැනුම්දීමයි

පුත්තලම්-හලාවත දෙදිසාමේ උප දිසාපති තැන්පත් වැසුකීර්ති ද පොත්සේකා වින මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණවුමට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් දැනුම්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඥපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණවුමට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1952 ක්වු අගෝස්තු මස 28 වෙනි දින පුඵහාග 10.30ට හලාවත අභ්‍යන්තර පාලන කාර්යාලයේදී මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද නමින්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1952 ක්වු අගෝස්තු මස 18 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

වම් 1952 ක්වු ජූනි මස 21 වෙනි දින පුත්තලම් කවිමරියේදීය.

සී. ද පොත්සේකා, පුත්තලම්-හලාවත දෙදිසාමේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො. ඉඩමේ නම	මූලික පලයෙන් නොමිලය A 1,139. විස්තර	ගම්—පුංචිමිලුත්තම අයිතිකම්කීර්තනා	ප්‍රමාණය, අ.රු. ප.
1	පුලියන්කඩවරවත්ත .. අවුරුද්ද සිට අවුරුදු 25 ක් පමණ ඇති පොල් වත්ත	විලිස් ද අන්ඩ්‍රාඩෝ, නො. 23, ස්වෛභ්‍ය පාර, වෙල්ලවත්ත	0 2 36
2	එම .. එම ..	එම .. එම ..	9 2 13
එකතුව ..			10 1 9

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்டலி ஷெல்லரன் சேனாய்க்க ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 3 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 4391.
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/AL/1773

காணியின் விபரம்

கலாடி டிஸ்திரிக், உட்புலக் பகுதியில் டெகிண்டா கிராமத்தில் சாதாரணமாக 2 ஏக்கர் உள்ள கல்பொட தேயிலை தோட்டத்தின் பகுதி இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : கல்பொட தேயிலை தோட்டத்தின் மிகுதி,
கிழக்கு : ஷே
தெற்கு : ஷே
மேற்கு : ஷே

ட்டலி சேனாய்க்க,
காணி, விவசாய மந்திரி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 4 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LA 851
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/HLG/1716.

காணியின் விபரம்.

யாழ்ப்பாண டிஸ்திரிக், வலிகாமம் மேற்கு காரியாதிகாரியின் பிரிவினாளை பண்டத்தரிப்பு கிராமத்தில் நெட்டிலாளை எனக் கூறப்படும் பின்வரும் எல்லைக்குட்பட்ட காணியில் ஏறக்குறைய 7 பரப்பு விசாலமுள்ள ஓர் பகுதி —

வடக்கு : சங்காளை வீ தம்பிணியாவுக்கும் பங்காளருக்குமுரிய காணி,
கிழக்கு : மாதகல் சுவாமியின சுவாமியின்குரிய காணி,
தெற்கு : மாதகல் அர்ச அந்தோனியார் கோவிலுக்குரிய காணி,
மேற்கு : ஸல்லாலை சுவாமியின வினசென்ற டி போலுக்குரிய காணி

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரியின் கட்டளைப்படி,
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 2 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LA 668
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/E/2064.

காணியின் விபரம்.

யாழ்ப்பாண டிஸ்திரிக், தென்மராட்சி, காமபைக் குறிச்சி கிராமத்தில் ஏறக்குறைய 5 ஏக்கர் விசாலமுள்ள பாதணிப்புலம் எனக் கூறப்படும் பின்வரும் எல்லைக்குட்பட்ட காணிதகுண்டுகள் —

கிழக்கு : கொடிகாமம்-பருத்திதுறை ரோட்டும்,
மேற்கு : கந்தர் கிருஷ்ணருக்கும் மற்றவர்களுக்கும்முரிய ஆதனமும்,
வடக்கு : ஒழுங்கையும்,
தெற்கு : மதனுலி ரோட்டும்.

பீ. பி. புலங்குலம்,
காணி, விவசாய மந்திரியின் கட்டளைப்படி,
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1952 ம் ஆண்டு (ஏப்பிரில்) சித்திரைமீ 3 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LA 875.
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/DEA/1862

காணியின் விபரம்

யாழ்ப்பாண டிஸ்திரிக், வடமராட்சி காரியாதிகாரியின் பிரிவினாளை பருத்திதுறை பட்டினச்சங்க எல்லைக்குள்ளும் ஏறக்குறைய 3 பர்ச்சஸ் விசாலமுள்ள பின்வரும் எல்லைக்குட்பட்ட காணிதகுண்டு —

வடக்கு : நீதிமன்றத் தெரு,
கிழக்கு : இறைமதிப்பிலக்கம் 23, பிப்பங்கேணி,
தெற்கு : தாமரைக்குளம்,
மேற்கு : வாயக்கால் தெரு.

பீ. பி. புலங்குலம்,
காணி, விவசாய மந்திரியின் கட்டளைப்படி,
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் துணுகள் ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அவைகளை எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றன.

கொழும்பு,
1952 ம் (௨௫) (மே) வைகாசிமீ 10 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனேவின் இலக்கம் LP. 6433.
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/AL/1447.

காணியின் விபரம்.

காலி டிஸ்திரிக், கங்கப்பாட பத்தாவில் இஹல லேலவல எனலும் குறிச்சியில் 1௪ 3௫ 13ப விசால்முள்ள குமபுற, பஹலகுண்ட அட்டற் லோலுகேசும்புற, கண்ட அட்டற் குமபுற, எகொட அட்டற்லியட்ட, மிலலகஹகுமபுற, கிஹலகஹகுமபுற, லாவுலகஹகுமபுற, கெடறஅட்டற்சும்புற, லியட்டக்லே, பிடலியட்ட, கோணகலேடெனிய எனலும் 12 துணுகள் வாங்கும் எலலைகள்—

(1) குமபுற—

வடக்கு : குமபுற, குறுண்டஅட்டற்சும்புற,
கிழக்கு : குறுண்டஅட்டற்சும்புற,
தெற்கு : டிவலகுறுண்டஅட்டற்சும்புற,
மேற்கு : சபல்லியாகொடவட்ட.

(2) பஹலகுறுண்டஅட்டற்—

வடக்கு : கண்டஅட்டற்சும்புற,
கிழக்கு : தெற்கும் குறுண்டஅட்டற்சும்புற,
மேற்கு : குறுண்டஅட்டற்சும்புற.

(3) லோலுகேசும்புற—

வடக்கு : மேற்கும் குறுண்டஅட்டற்சும்புற,
கிழக்கு : குறுண்டஅட்டற்சும்புற,
தெற்கு : குறுண்டஅட்டற்சும்புற.

(4) கண்டஅட்டற்சும்புற—

வடக்கு : மிலலகஹகுமபுற,
கிழக்கு : எகொடஅட்டற்வட்ட,
தெற்கு : கந்தஅட்டற்சும்புற,
மேற்கு : கந்தஅட்டற்சும்புற.

(5) எகொடஅட்டற்லியட்ட—

வடக்கு : மிலலகஹகுமபுற,
கிழக்கு : எகொடஅட்டற்வட்ட,
தெற்கு : கந்தஅட்டற்சும்புற,
மேற்கு : கண்டஅட்டற்சும்புற.

(6) மிலலகஹகுமபுற—

வடக்கு : கிஹலகஹகுமபுற,
கிழக்கு : எகொடஅட்டற்வட்ட,
தெற்கு : கண்டஅட்டற்சும்புற,
மேற்கு : மிலலகஹகுமபுற.

(7) கிஹலகஹகுமபுற—

வடக்கு : துண்டவலகொடவட்ட,
கிழக்கு : எகொடஅட்டற்வட்ட,
தெற்கு : மிலலகஹகுமபுற,
மேற்கு : கிஹலகஹகுமபுற.

(8) லாவுலகஹகுமபுற—

வடக்கு : கீம்பிகேவத்த,
கிழக்கு : லாவுலகஹகுமபுற,
தெற்கு : எல. பி. பிலேன் பண்ட,
மேற்கு : வந்தமுமபுறபுத்தேகம், பி. டபிளவு. டி. பாதை.

(9) கெடறஅட்டற்சும்புற—

வடக்கு : மேற்கும் : கீம்பிகேவத்த,
கிழக்கு : கெடறஅட்டற்சும்புற,
மேற்கு : லாவுலகஹகுமபுற

(10) லியட்டகொடலே—

வடக்கு : பறணவத்த,
கிழக்கு : பிடலியட்ட,
தெற்கு : லியட்டகொடலே,
மேற்கு : கெஸ்பலவத்த.

(11) பிடலியட்ட—

வடக்கு : பறணவத்த,
கிழக்கு : பிடலியட்ட,
தெற்கு : லியட்டகொடலே,
மேற்கு : கெஸ்பலவத்த

(12) கோணகலேடெனிய—

வடக்கு : கிழக்கு : கோணகலேடெனிய,
தெற்கு : பிடலியட்ட,
மேற்கு : விடானலாகேறலல.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

LD 4547.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றன.

கொழும்பு,
1952 ம் (௨௫) (மே) வைகாசிமீ 2 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனேவின் இலக்கம் : LD. 4547.
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL/1972

காணியின் விபரம்.

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உடம்பலத்த டிவிஷன் கந்தகூற பஹால கோறல நராவிட்ட கிராமத்திலிருக்கும் ஏறக்குறைய 10 ஏ. 1௫ 08ப விசால்முள்ள வால்குமபுற, நாமலவெல், பிடட, நாமலவெலவனாத நிலங்கள். எலலைகள் பின்வருமாறு :—

வடக்கு : எச. சாம. டி. சிலவாவின் நெலயலும் எலவும்,
கிழக்கு : படகலயேஹேனகுமபுற, பனகலவத்த, வலகுமபுறவத்த, கொப்பெலவகுமபுற, டவத்தவுக்கும, அங்கம்மனவுக்கும போகும் வி. சி. ரோட,
தெற்கு : எலவும், சிலவதி பெரோலவுக்குச சொந்தமான தோட்டம், எலலேகெடறவத்த, மலவெல்,
மேற்கு : எலவும், கலவத்த, ஆர். எஸ். பெலப்பொலவின் நெலயலும், பி. டி. சானேலிவின் நெலயலும், நவனகுமபுறவத்த

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

L. D. 4020.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான்கு இத்தால பிரகடனம் செய்கின்றன.

கொழும்பு,
1952 ம் (௨௫) (மே) வைகாசிமீ 13 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனேவின் இலக்கம் : LD. 4020
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL/2048.

காணியின் விபரம்.

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உடம்பலத்த டிவிஷன், மெட்சியபத்தவ பொம்புரக கிராமத்திலிருக்கும் 4 ஏ. 3௫. 38.2 பர்சல் விசால்முள்ள உட்கொண்டுவத்த கலமல்லியத்த தோட்டம் அளக்கப்படுமென்றும் எக்ஸ்சுரூசர் இல. 2, கிராமப் பிலான இல. 277-ல லொட 231 என விவரிக்கப்பட்ட நிலப்பங்கு.

பி. பி. புலங்குலம்,
காணி, விவசாய மந்திரியின் உதரவினபடி,
எல. எவ. அமரசிங்ஹ,
நிரந்தரக் காரியதரிசி

பி. பி. புலங்குலம்,
காணி, விவசாய மந்திரியின் உதரவினபடி,
எல. எவ. அமரசிங்ஹ,
நிரந்தரக் காரியதரிசி.

பி. பி. புலங்குலம்,
காணி, விவசாய மந்திரியின் உதரவினபடி,
எல. எவ. அமரசிங்ஹ,
நிரந்தரக் காரியதரிசி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 6 ந வ.

மாகாண அல்லது இலத்திரிக ஏசண்ணிலை இலக்கம் LF 1781
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம். J/HLG/1724

காணியின் விபரம்.

திரிகோணமலை பிரிவு, திரிகோணமலை நகரசங்க எல்லைக்குள் பிரதமபடம் A 980 இல அளந்து 3 ம, 4 ம, 7 ம, 8 ம, 9 ம, 11 ம துண்டுகளாக விபிக்கப்பட்டிருக்கும் 3 ஏ. 1 லா 08 88 ப விசால்முள்ள பானசாலைத் தோட்டம், சினனத் தோட்டம், கந்தளாத்த துண்டு கோவில் வளவு என்றழைக்கப்படும் ஆறு கண்டங்கள்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 12 ந வ.

மாகாண அல்லது இலத்திரிக ஏசண்ணிலை இலக்கம் LD. 4577.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HLG/2138.

காணியின் விபரம்.

மத்திய மாகாணம், கண்டி, இலத்திரிக, பாற்றதுமபற, கோளவாலக கிராமத்திலுள்ள ஏறக்குறைய 30 X 30 விசால்முள்ள ராஜுவல்லத் தோட்டத்தின் நிலப்பகுதி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு சல அடுக்கிய வேல்,
கீழ்க்கு தெயிலை நிலம்,
தெற்கு ஏல்,
மேற்கு தெயிலை நிலம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம் LA/7598 J/E/2191

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி பண்படுத்தல் மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 11 ந வ.

மாகாண ஏசண்ணிலை இலக்கம் LA/7598
காணி, காணி பண்படுத்தல் மந்திரி காரியாலயத்தின் இலக்கம். J/E/2191.

காணியின் விபரம்.

(1) குருண்கல் இலத்திரிக, கட்டுகம்பொல அட்பட்டு நாககவத்த பகுதி, றணங்கல்ல என்னும் கிராமத்திலுள்ள, கல்லினத்தகாவா இன்னவத்த என்னும் காணியின் ஏறக்குறைய 1½ ஏக்கர் விசால்முள்ள எல்லைகள் —

வடக்கு : பிறைப்பொல—முதுகல்—P W D. ரோட்டு,
கீழ்க்கு : தம்பதெனி அட்பட்டு மயூரவதீ கோரலையின் எல்லை;
தெற்கு : அவலத்தென நாயிலகையின் காணி,
மேற்கு : அதே காணியின் மிகுதிப்பாகம்

(2) குருண்கல் இலத்திரிக தம்பதெனி அட்பட்டு பண்படுத்தல் வககுணுவல் என்னும் கிராமத்திலுள்ள கல்பொத்தேகுமபுர; குமபுருவல்கலைஹேனவும மீகலுவத்த என்னும் காணிகளின் ஏறக்குறைய ½ ஏக்கர் விசால்முள்ள எல்லைகள் —

வடக்கு : பிறைப்பொல—முதுகல் P. W. D ரோட்டு;
கீழ்க்கும, -தெற்கும் : அதே காணிகளின் மீதிப்பாகம்;
மேற்கு : றணங்கல்ல பாடசாலையின் கீழ்க்கு எல்லை

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 6 ந வ.

மாகாண ஏசண்ணிலை இலக்கம் LA/7503.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/AL/2142.

காணியின் விபரம்.

(1) குருண்கல் இலத்திரிக, குருண்கல் மியுனிசிபல் எல்லைக்குள் மல்குவாலையில் உள்ள ஹகுருகெடியா எஸ்ரேட்-என்னும் காணியில் 7080 சதுர அடி விசால்முள்ள எல்லைகள் —

வடக்கு : ஹகுரு கெடியாவ எஸ்ரேட்,
கீழ்க்கு : சொந்த காணிகூடாக போகும் ரோட்டு;
தெற்கு : ஹகுரு கெடியாவ எஸ்ரேட்;
மேற்கு : ஹெரலியாவெல் குடிமீன,

பி. பி. புலங்குலம்,
காணி, அபிவிருத்தி மந்திரியின் கட்டிப்படி,
எல். எவ. அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி.

பி. பி. புலங்குலம்,
காணி அபிவிருத்தி மந்திரியின் உத்தரவிப்படி,
எல். எவ. அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி பண்படுத்தல் மந்திரியின் உத்தரவிப்படி,
எல். எவ. அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரியின் உத்தரவிப்படி,
எல். எவ. அமரசிங்க,
நிரந்தரக் காரியதரிசி.

(2) குருணாகல் டிஸ்திரிக், குருணாகல் மியுனிசிபல் எல்லைக்குள் மலகடுவாவயில் உள்ள ஹகுருசெடியாவ எலரேட எனனும் காணியில் ஆட்சி உரிமை எடுக்கவிருக்கும் 5 பாசல விசாலமுள்ள எல்லைகள் —

வடக்கு தாபநுகுரிய காணி,
கிழக்கு சொந்தக்காணிகடடாக போகும் சொந்த ரேட்டே
தெற்கு P A தாமதாசவுக்குரிய காணி,
மேற்கு L M குணாபாடலுக்குரிய காணி

(3) குருணாகல் டிஸ்திரிக், குருணாகல் மியுனிசிபல் எல்லைக்குள் மலகடுவாவில் உள்ள ஹகுருசெடியாவ எலரேட எனனும் காணியில் ஆட்சி உரிமை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளிருக்கும் 3 ரூட 02 பாசல விசாலமுள்ள எல்லைகள், வட கிழக்கு துணைகள் 16 தொடக்கம் 27 வரையும் (சொந்தம்), தென்கிழக்கு குருணாகலில் இருந்து நீர்கொழுமபுகு போகும் P W D ரேட்டே, தென்மேற்கு—துணைகள் 1 தொடக்கம் 13 வரையும் (சொந்தம்), வடமேற்கு—M J ஷாபறுக்கு, P A தாமதாசவுக்கும் உரிமை உள்ள காணியில் அரசாங்கம் எடுக்க இருக்கும் ஆட்சி உரிமையின் ஒரு பாகம்.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி புனிசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழுமபு,
1952 ம் (மே) ஷைகாமி 26 ந ட.

மாகாண அலுவலர் டிஸ்திரிக் ஏசுனுவின் இலக்கம் L 2805
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/1725

காணியின் விபரம்

மாதனை டிஸ்திரிக், மாதனை கிழக்கு பிரிவின, ரத்தொட்டை நகரசபையில் 5 ம் குறிச்சிக் குச சோந்த 262 ம் வரிப்பண நமரா உடைய ஹோம்பலத்தவலத்த என்று விளங்கும் ஆரம்பப்படும் இலக்கம் A 1734 ல் துணைகள் 1, 2 ஆக குறிக்கப்பட்ட காணி துணை இத்தால் விசாலம் 1 ஏக்கர் 0 ரூ 05 பாசல

பீ பி புலங்குலம்,
காணி, விவசாய மந்திரியின் கட்டடையால்,
எஸ் எஸ் உமரசிங்க,
நிரந்தர காரியதரிசி,

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பீ பி புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழுமபு,
1952 ம் (ஜூன்) ஆனி 16 ந ட.

மேல்மாகாண அபிபா இலக்கம் Q 3472/J/HLG/1654

காணியின் விபரம்

(1) கொழுமபு டிஸ்திரிக் அலுவலர் கோறன் தெற்கு கப்பெசுட எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 0 ஏ 3 ரூ. 10 9 ப. விசாலமுள்ள அடைய கங்க எலரேட, புதுசி அடைய வத்த, கிழக்கெல்லகலுவத்த, கத்தக்கலுவத்த, டெல்கலுவத்த, மிசல்கலுவத்த, டவத்தக்கலுவத்த எனனும் ஒரு துணைக் காணி ஆரம்பப்படும் இல A 3000 ல் துணைகள் 1—25 ம், 26 ன் பகுதி என்று கூறப்பட்டிருக்கின்றன

(2) மேலே குறிக்கப்பட்ட கிராமத்திலிருக்கும் சுமார் 1 பாசல விசாலமுள்ள கே 12 தியடோராவின் கத்தக்கெல்லகலுவத்த எனனும் காணியின் ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஆரம்பப்படும் இல A 3000 ல் துணை 25
கிழக்கு ர யெமில்க்குரிய காணி;
தெற்கு அதே காணியின் மிகுதிப் பகுதி
தென் மேற்கு ஆரம்பப்படும் இல A 3,000 ல் துணை 25

பீ பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பீ பி புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழுமபு,
1952 ம் (ஜூன்) ஆனி 16 ந ட.

மேல்மாகாண அபிபா இலக்கம் Q 3874/J/AL/943

காணியின் விபரம்

(1) கொழுமபு டிஸ்திரிக் கொழுமபு டி ஆர் ஓ டிவிஷன் கங்கொடவில் எனனும் கிராமத்திலிருக்கும் பாம்பலகட எனனும் குறிச்சியில் சுமார் 005 ஏக்கர் விசாலமுள்ள மீமதி டி ஆர் டி எஸ் அபநாயகாவுக்குரிய “விசித்தபுற” எனனும் வீடு இருக்கும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :

வடக்கு கங்கொடவில் வாயக்கால்,
கிழக்கு மீமதி டி ஆர் டி எஸ் அபநாயகாவின் காணியின் மிகுதிப் பகுதி
தெற்கு ஷே
மேற்கு எஸ் டி மஞ்சினோனுவின் காணி

(2) கொழுமபு டிஸ்திரிக் கொழுமபு டி ஆர் ஓ டிவிஷன் கங்கொடவில் எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 009 ஏக்கர் விசாலமுள்ள கங்கொடவில் விலிருக்கும் மகாரகேடோன் தீடோறில் என்பவரின் உரிமை கேட்கும் காணியின் ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு எம் டி தீடோறில்கின் காணியின் மிகுதிப் பகுதி;
கிழக்கு ஷே
தெற்கு கங்கொடவில் வாயக்கால்,
மேற்கு கங்கொடவில் அருவி

(3) கொழுமபு டிஸ்திரிக் கொழுமபு டி ஆர் ஓ டிவிஷன் கங்கொடவில் எனனும் கிராமத்திலிருக்கும் சுமார் 013 ஏக்கர் விசாலமுள்ள கங்கொடவில் விலிருக்கும் எஸ். டொன் மஞ்சினோன் உரிமை கேட்கும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கங்கொடவில் அருவி.
மேற்கு ஷே
கிழக்கு மீமதி டி ஆர் டி எஸ் அபநாயகாவின் காணி,
தெற்கு எஸ் டி மஞ்சினோனுவின் காணியின் மிகுதிப் பகுதி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரியின் உதவரவினப்படி,
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 11 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசனடுவின் இலக்கம் L D 4536
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL/2107 (VB).

காணியின் விபரம்

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், ஹில்லிபத்து டொறனிகமக கிராமம், 25 ஏக்கரைக்கொண்ட மகுறுடெனியத் தோட்டத்தின் நிலப்பகுதி. எல்லைகள் பின்வருவன :—

வடக்கு : மகுறுடெனிய ஓய,
கிழக்கு, தெற்கு : மகுறுடெனியத் தோட்டத்தின் மிகுதிப் பகுதி.
மேற்கு : சி. பி. டொறனிகம், எல். பி. ஏக்கநாயக, டி. எம் ரணபண்டா இவர்களின் கோவிலுவத்த, டி. வெல்கமவின் வெறகலெறென், எ. டபிளடி. அற்றுக்கொடவின் பொண்டலெறென்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரியின் உதவரவினப்படி,
எஸ். எவ. அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 12 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசனடுவின் இலக்கம் L D 4596.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/HA/2219.

காணியின் விபரம்

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், கண்டி கிறவெறெல், கங்கவத்த கோரூல் டோடனவெலக் கிராமத்திலிருக்கும் 6 ஏ. 0 டூ. 23.75 ப. விசாலமுள்ள விகாலத்தான என்னும் நிலம் எல்லைகள் பின்வருவன :—

வடக்கு : ரடாகெடறவத்த,
கிழக்கு : கடாகெடறவத்தயும், ரடாகெடறவத்தயும் அல்லது உடாகெடறவத்த,
தெற்கு : அன்னியெவத்தத் தோட்டம்,
மேற்கு : அனடறறமேகெவத்த, மகாவெலிகங்க, கொனகஹகெடறவத்தயும் அஸ்வெடுவயும்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம். இலக்கம் LA 7293/J/AL/523.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 16 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசனடுவின் இலக்கம் LA 7293.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL 529.

காணியின் விபரம்

(1) குருணாகல் டிஸ்திரிக், வன்னி அத்தபத்து, பலலை பகுதி பிராஹமனயாகம் என்னும் கிராமத்திலுள்ள கோனகஹ கும்புரவும், ரவேயாய என்னும் காணியில் ஏறக்குறைய 2.3 ஏக்கர் விசாலம் உள்ள எல்லை :—

வடக்கு : நெல்லயலும் சொந்தக் காடு.
கிழக்கு : குளம்.
தெற்கு : சொந்த காடு
மேற்கு : நெல் வயல்.

(2) குருணாகல் டிஸ்திரிக், வன்னி அத்தபத்து, பலலை பகுதி பிராஹமனயாகம் என்னும் கிராமத்திலுள்ள ரவேயாய-பொலவத்த என்னும் ஏறக்குறைய 3 ஏக்கர் விசாலம் உள்ள காணிகளுக்கு எல்லை :—

வடக்கு : சொந்தக் காடு குளக்கடும்.
கிழக்கு : குளம்.
தெற்கு-மேற்கு : சொந்தக் காடு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம். இலக்கம்.—LA 7443/J/AL/1585.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 16 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசனடுவின் இலக்கம் : LA 7443
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL 1585.

காணியின் விபரம்

(1) குருணாகல் டிஸ்திரிக், வன்னி அத்தபத்து, கல்லப்பொட பகுதி, மொரகொல்ல என்னும் கிராமத்திலுள்ள பிமமவெல், வேப்பொட, டனகஹ, குமபுகஹவும் கோனகஹகும்புர என்னும் காணிகளின் ஏறக்குறைய 4 ஏ. 2 டூ. 16 போச்சல் விசாலமுள்ள எல்லை :—

வடக்கு : பிமமவெல்.
தெற்கு : மொரகொல்ல்குளம்
கிழக்கு-மேற்கு : அரசாங்க காடு

(2) குருணாகல் டிஸ்திரிக், வன்னி அத்தபத்து, கல்லெவ பகுதி மொரகொல்ல என்னும் கிராமத்திலுள்ள வெணோத்கும்புர, கோனகஹகும்புர, தனகஹகும்புரவும் அத்தகஹகும்புர என்னும் காணிகளில் ஏறக்குறைய 1 ஏ. 2 டூ. 0 ப. விசாலம் உள்ள எல்லை :—

வடக்கு-தெற்கு : அரசாங்கக் காடு.
கிழக்கு : மொரகொல்லம்குளம்.
மேற்கு : மிற்றிழம்பிடிசமவக்கு போகும் ரேட்டி.

கரப்பாகலையிலிருக்கும் தொழிலாளியின் குண்டுகளுக்கு என்னும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது .—

கடைசிக் கிராமம் அறி பிரதமட இல. 88. குறிச்சி—கரப்பாகொட, பஸ்துன கோறனை மேற்கு.	விசாலம்.
துணை. காணியின் பெயர்.	உரித்தாளியின் பெயர்.
323 கஹலகொல்தனவத்த . சேனை விபரம்.	ஏ. ஸா. ப.
324 கெட்டிகொடவத்த	0 0 5 6
சிறு பததை இங்கே 5-10 வயதுள்ள சிததுள் கரப்பாகலையிலிருக்கும் கரிக்கே அடரியனாகும்,	0 0 7 4
மரம் இருக்கின்றது	உடுகமலிலிருக்கும் கரிக்கே பிரீல சிங்கோ, டொன ஜே வீரசிங்கலுக்கும், பென்தோடலிலிருக்கும் ஏச. டி. விஜேனாயக்கவுக்கும் உள்ளது

0 0 13-0

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையும்கூட காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அடிகாரம்) 5 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி எனக்குக் கற்பனை செய்கிறபடிதலை அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதுகொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய் 1952 ம் ஜூன் (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 12 ந் தேயிலன்று காலை 10 மணிக்கு கண்துறைக் கச்சேரியில் எழுந்தருளியுள்ள அக்காணிகளினுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவ்வடந்தைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துக்களின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற்கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கண்துறைக் கச்சேரி, ஆர். டி. பெளல்ஸ், 1952 ம் ஜூன் (ஆகஸ்ட்) ஆனிமீ 23 ந் உ. உதவி அரசாட்சி ஏசனடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான அறிவித்தல். LD. 4278/J/HLG/866

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தலை அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—
மத்திய மாகாணம், கண்டி. டிலத்திரிக், ஹரிஸ்பத்த, கலையிப்பத்து, கெட்டியவெலக் கிராமத்திலிருக்கும், 1 று 38-7 போச்சல விசாலமுள்ள உட்கொடெற்ற ஏனனும் நிலம், P. P. A 1795 ல் லொட நம் 1 என விவரிக்கப்பட்டது.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1952 ம் ஜூன் ஜூலை மாதம் 29 ந் தேதி காலை 9.30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எழுந்தருளியுள்ள அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1952 ம் ஜூன் ஜூலை மாதம் 22 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தலை கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கண்டிக் கச்சேரி, ர. ஈ. கிறெனியா, 1952 ம் ஜூன் (ஆகஸ்ட்) ஆனிமீ 18 ந் உ. டிலத்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு.

LD/4276/J/HLG/858.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தலை அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—
மத்திய மாகாணம், கண்டி. டிலத்திரிக், ஹரிஸ்பத்த, காலசீயப்பத்து, டொம்பகமமனக் கிராமத்திலிருக்கும் 24-3 பாச்சல விசாலமுள்ள பிடிமபியக்ஹமுல் ஹேன; சிறுக்கொட எனனும் நிலம் P P A. 1,789 ல், லொட நம். 1 என விவரிக்கப்பட்டிருக்கிறது

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1952 ம் ஜூன் (ஆகஸ்ட்) ஆடி மாதம் 29 ந் தேதி, காலை 10 30 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எழுந்தருளியுள்ள அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1952 ம் ஜூன் (ஆகஸ்ட்) ஆடி மாதம் 22 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தலை கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கண்டிக் கச்சேரி, ர. ஈ. கிறெனியா, 1952 ம் ஜூன் (ஆகஸ்ட்) ஆனிமீ 18 ந் உ. டிலத்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LD 4072

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தலை அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—
மத்திய மாகாணம், கண்டி. டிலத்திரிக், பறந்தும்பற், உட்கமபற் கோறனை மகாலத்தலிலிருக்கும் 2 று 0.3ப. விசாலமுள்ள கல்கவத்த எனனும் நிலம் P. P. A. 1,772 ல், லொட நம் 1 என விவரிக்கப்பட்டது.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1952 ம் ஜூன் (ஆகஸ்ட்) ஆடி மாதம் 29 ந் தேதி, காலை 10 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எழுந்தருளியுள்ள அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1952 ம் ஜூன் (ஆகஸ்ட்) ஆடி மாதம் 22 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தலை கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கண்டிக் கச்சேரி, ர. ஈ. கிறெனியா, 1952 ம் ஜூன் (ஆகஸ்ட்) ஆனிமீ 18 ந் உ. டிலத்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

L. D 4216.

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தலை அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—
மத்திய மாகாணம், கண்டி. டிலத்திரிக், பாத்ததும்பற் டிலத்திரிக், வடகமபற் கோரல் உட்கமக் கிராமத்திலிருக்கும் கங்கெனுவேவத்த எனப்படும் நிலம் அளக்கப்படும் P P A. 1,770 ல் லொட 1 என விவரிக்கப்பட்டிருக்கிறது

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1952 ம் ஜூன் (ஆகஸ்ட்) ஆடி மாதம் 31 ந் தேதி, காலை 10 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எழுந்தருளியுள்ள அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1952 ம் ஜூன் (ஆகஸ்ட்) ஆடி மாதம் 24 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தலை கேட்டுக்கொள்ளப்படுகின்றன

கண்டிக் கச்சேரி, ர. ஈ. கிறெனியா, 1952 ம் ஜூன் (ஆகஸ்ட்) ஆனிமீ 21 ந் உ. டிலத்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

1950 ම ජූනියා 9 ම இலக்க காணி எடுத்தற் சட்டம், 7 ம் பிரிவின்படியான அறிவித்தல் LA 7212/3/117.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்:—

குருணாகல் டிஸ்திரிக், வேயுடலிலி அட்பட்டு, வந்தூராவை புகுதி, அலகொல்தெனிய கிராமத்தில் பம்பேபிடியவத்த எனனும் காணியில் ஏற்குறைய 2 ஏக்கர் விசால்முள்ள எல்லைகள்; A 1144 ம் இலக்க ஆரம்ப படத்தில் 1 ம் 2 ம் துணடுகளாக காட்டப்பட்டுள்ளது.

வடக்கு : அலகொல்தெனிய ;
கிழக்கு : தெமடகஹபெலலை பூ இல ;
தெற்கு : மலகடுவாவ வத்த ;
மேற்கு : கிராமச் சங்க ரோட்டு.

இக்காணியின் உரிமைக்காரர் பொலவத்த, கதரலியட்டில் இருக்கும் றம்பண்டா செனையக்க என்று சொல்லப்படுகிறது.

மேற்குறித்த காணிக் கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1952 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணியி மாதம் 5 ந தேதி காலை 9 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 29 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

குருணாகல் கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 20 ந உ.

டபிளயு. டி. ஜயசிங்க,
வடமேற்கு மாகாண அரசாட்சி ஏசண்டிக்காக.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல் LA 7086/3/93

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்:—

குருணாகல் டிஸ்திரிக் கடுகம்பொல அட்பட்டு, உட்பத்தாவ எனனும் கிராமத்திலுள்ள பின்னகொல்ல எஸ்ரேட் எனனும் காணியில் ஏற்குறைய 1 ஏக்கர் விசால்முள்ள எல்லை:—996 B. ஆரம்பப்படத்தில் 1 ம் இணைப்படத்தில் 132 ம் துணடுகளாக காட்டப்பட்டுள்ளன

வடக்கு : பின்னகொல்ல எஸ்ரேட் எனனும் காணியில் பீதிப்பாகம்,
கிழக்கு : ஷே
தெற்கு : ஷே
மேற்கு : பாடசாலை தோட்டம்.

இக்காணியின் உரிமைக்காரர்கள்:—கிரிமதி : C. A பிரிஸ், லக்சபடிய, மொரரூவு.

மேற்குறித்த காணிக் கு உரிததுப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1952 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணியி 5 ந தேதி காலை 9 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 29 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

குருணாகல் கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 20 ந உ.

டபிளயு டி. ஜயசிங்க,
மாகாண அரசாட்சி ஏசண்டிக்.

LA 7614/3/87

ரிதிப்பெற்றி எல் திட்டம், மாகல்லேவெவ மத்திய வாய்காலில் தண்ணீரை பிரிவுசெய்தல் என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது:—

I. S. P. P. பிரதமபட்டது இல. 8. குறிச்சி—பதுமுத்தாவவும் நிக்கவெரட்டியவும்

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசால்ம்.
				ஏ. ஸூ ப
177	திவுலகஹரேன	.. சேனை நிக்கவெரட்டிய—தென்னகோன் முதியானசேலாகே அப்புறாமி, பழைய கோரான, பண்டா விதானகே டிக்கிரிபண்டாவும் தென்னகோன் முதியானசேலாகே டிங்கிரி பண்டா	0 1 14
178	ஷே	.. சேனை (வாய்கால) ஷே ..	1 0 0
179	ஷே	.. சேனை ஷே ..	0 2 0
180	ஷே	.. சேனை ஷே ..	0 1 0
181	திம்பிரிப்பொக்குனறேன	.. சேனை (வாய்காலின் பாகம்) ஷே ..	1 2 7
182	பொலகஹரேன	.. சேனை நிக்கவெரட்டிய—தென்னகோன் முதியானசேலாகே அப்புறாமி, பழைய கோரான, பண்டா விதானகே டிக்கிரி பண்டா	0 0 37
183	சியம்பலகஹரேவட்டியறேன	.. ஷே நிக்கவெரட்டிய—கிரி பண்டாகே உக்கு பண்டா, மேற்படி முதியானசே, மேற்படி நமமெனிக்கா, மேற்படி முதுமெனிக்கா, வன்னிறாமிகே ஹேரத பண்டா	0 0 36
184	ஷே	.. ஷே ஷே ..	0 1 8
187	சியம்பலவெட்டியறேன	.. சேனை (வாய்காலின் பாகம்) ஷே ..	0 2 1
188	திம்பிரிப்பொக்குனறேன	.. சேனை நிக்கவெரட்டிய—அப்புறாமி ஆரசலிகாகே கிரி பண்டா, மேற்படி மெனுறாமி	0 2 33
189	ஷே	.. ஷே ஷே ..	0 1 4
190	ஒலுகொலவெட்டியறேன	.. ஷே நிக்கவெரட்டிய—டிங்கிரி பண்டா விதானகே புகுசிமெனிக்கா, மேற்படி ரனமெனிக்கா	0 0 15
191	ஷே	.. ஷே ஷே ..	0 0 25
192	திம்பிரிப்பொக்குனறேன	.. சேனை (வாய்காலின் பாகம்) நிக்கவெரட்டிய—அப்புறாமி ஆரசலிகாகே கிரி பண்டா, மேற்படி மெனுறாமி	1 1 6
193	ஷே	.. ஷே ஷே ..	0 0 17
194	ஷே	.. ஷே ஷே ..	0 0 5
195	கும்புக்கஹரேவட்டியறேன	.. ஷே நிக்கவெரட்டிய—தென்னகோன் முதியானசேலாகே அப்புறாமி, பழைய கோரான	0 0 24
196	ஒலுகொலவெட்டியறேன	.. சேனை நிக்கவெரட்டிய—டிங்கிரி பண்டா விதானகே புகுசிமெனிக்கா, மேற்படி ரமமெனிக்கா	0 1 1
197	திம்பிரிப்பொக்குனறேன	.. ஷே நிக்கவெரட்டிய—தென்னகோன் முதியானசேலாகே முதியானசே, பழைய சமாதான அதிகாரி, மேற்படி மெனினறாமி	0 1 4
198	ஷே	.. ஷே ஷே ..	0 0 39

කුණ. (No.)	காணியின் பெயர். (Name of the land)	காணி விபரம். (Details of the land)	உரிமைகேட்பவரின் பெயர். (Name of the applicant)	விசாலம். (Area) (அ. மு. ப. (Acres))
199	திம்பிரிப்பொருளேறன	சேனை	நிக்கவெரட்டிய—புஞ்சிரால விதானகே ரனஹாமி, மேற்படி முதியானசே, வணனிஹாமிகே புஞ்சி பண்டா	0 0 36
200	ஷே	சேனை	ஷே	0 0 29
201	திம்பிரிப்பொருளேறன	சேனை (வாய்காலின் பாகம்)	ஷே	0 2 11
202	ஷே	சேனை	நிக்கவெரட்டிய—தெனனகோன முதியானசலாகே அப்புஹாமி, பழைய கோரால	0 1 3
203	ஷே	சேனை (வாய்காலின் பாகம்)	ஷே	0 2 32
204	கதருகஹமுலேறேன	சேனை	ஷே	0 0 24
205	ஷே	சேனை (வாய்காலின் பாகம்)	நிக்கவெரட்டிய—தெனனகோன முதியானசலாகே டிங்கிரி பண்டா விதானகே புஞ்சி மெனிகா, மேற்படி ரம்மெனிகா	2 1 12
206	ஷே	சேனை	ஷே	0 0 27
207	உடறேனயாகேவெவனேறேன	ஷே	நிக்கவெரட்டிய—தெனனகோன முதியானசலாகே அப்புஹாமி, பழைய கோரால	0 0 14
208	ஷே	ஷே	நிக்கவெரட்டிய—புஞ்சிராலகே பண்டிஹாமி, புஞ்சிமெனிகாகே ரனஹாமி, மேற்படி கிரி பண்டா	0 0 8
212	எலவெத்தம்	வயல்	நிக்கவெரட்டிய—டிங்கிரி பண்டா விதானகே புஞ்சிமெனிகாவும் ரம்மெனிகாவும்	0 0 16
213	ஷே	ஷே	ஷே	0 0 2
215	குமபுகஹகுமபுற	ஷே	நிக்கவெரட்டிய—உ. எம். டபிளயு புஞ்சி பண்டா	0 0 18
217	அலுத்தவெறேன	சேனை	நிக்கவெரட்டிய—தெனனகோன முதியானசலாகே டிங்கிரி பண்டா, விதானகே புஞ்சிமெனிகா, தெனனகோன முதியானசலாகே அப்புஹாமி, ஆரச்சிகே ரம்மெனிகா, மேற்படி புஞ்சி மெனிகா	0 0 30
218	அலுத்தவெலேறேன	சேனை	ஷே	0 0 20
219	ஷே	ஷே	நிக்கவெரட்டிய—தெனனகோன முதியானசலாகே அப்புஹாமி, ஆரச்சிகே மெனிகஹாமி	0 0 36
220	கதருகஹமுலேறேன	ஷே	நிக்கவெரட்டிய—தெனனகோன முதியானசலாகே பண்டா	0 1 25
221	ஷே	சேனை (வாய்காலின் பாகம்)	ஷே	0 2 29
222	கோனகஹறேறேன	ஷே	நிக்கவெரட்டிய—பண்டாகே கிரி பண்டா	0 3 13
223	அலுத்தவெவ	குளமுட குளகடம	நிக்கவெரட்டிய—டிங்கிரி பண்டா விதானகே புஞ்சி மெனிகா	0 0 19
224	அலுத்தவெலேறேன	சேனை	நிக்கவெரட்டிய—தெனனகோன முதியானசலாகே அப்புஹாமிகே உக்கு பண்டா	0 0 14
225	ஷே	ஷே	நிக்கவெரட்டிய—அப்புஹாமி ஒபிலரகே புஞ்சி ஏத்தன	0 0 3
226	ஷே	ஷே	நிக்கவெரட்டிய—தெனனகோன முதியானசலாகே முதியானசே	0 0 16
227	திக்கவெட்டிய	வயல்	ஷே	0 0 8
228	அலுத்தவெலேறேன	சேனை	நிக்கவெரட்டிய—அப்புஹாமி ஒபிலரகே புஞ்சி ஏத்தன	0 0 30
231	ஷே	தென்னந தோட்டத்தில 6 மாதமுள்ள 6 தென்னகனையு, 6 மாதமுள்ள 8 வாஸமுமரங்கன	நிக்கவெரட்டிய—கிரி பண்டாகே உக்கு பண்டா, மேற்படி முதியானச, மேற்படி முதுமெனிகா, மேற்படி ரம்மெனிகா	0 0 26
232	கொடகெதரயாவெல	வயல்	ஷே	0 0 1
233	ஷே	ஷே	ஷே	0 0 4
238	மஹவெலிபில்லாவ	சேனை	நிக்கவெரட்டிய—டிங்கிரி பண்டா விதானகே புஞ்சி மெனிகா	0 0 4
239	ஷே	ஷே	ஷே	0 0 16
240	தெல்கஹமுலேறேன	3 மாதங்கனகொண்ட தெனனகன கொண்ட தெனனந தோட்டம் 26	நிக்கவெரட்டிய—தெனனகோன முதியானசலாகே பண்டாகே ரனஹாமி, தெனனகோன முதியானசலாகே புஞ்சிராலகே பண்டிஹாமி, மேற்படி கிரிமெனிகா, மேற்படி கிரி பண்டா, மேற்படி மெனிகஹாமி	0 1 11
241	மரகஹறேறேன	சேனை	நிக்கவெரட்டிய—தெனனகோன முதியானசலாகே மெனிகராலகே உக்குஅமமா, தெனனகோன முதியானசலாகே வணனிஹாமிகே பண்டா	0 0 9
242	ஹெபமபகஹகுமபுரேறேன	ஷே	நிக்கவெரட்டிய—புஞ்சிராலகே பண்டா	0 0 37
243	கஹடகஹறேறேன	சேனை (வாய்காலின் பாகம்)	நிக்கவெரட்டிய—புஞ்சிரால விதானகே முதியானச	0 1 24
244	ஹெலம்பகஹகுமபுரேபில்லேவ	ஷே	நிக்கவெரட்டிய—தெனனகோன முதியானசலாகே புஞ்சிராலகே கெதர புஞ்சி பண்டா	0 0 21
245	மீகஹமுலேறேன	சேனை (வாய்காலின் பாகம்)	நிக்கவெரட்டிய—தெனனகோன முதியானசலாகே மெனிகஹாமி, மேற்படி புஞ்சி ஏத்தன	0 2 24
246	முலுவக்கபில்லேவ	ஷே	நிக்கவெரட்டிய—கிரிபண்டாகே புஞ்சி மெனிகா	0 1 14
249	தவல்லேறேன	சேனை (வாய்காலின் பாகம்)	நிக்கவெரட்டிய—புஞ்சிகஹுராலகே உக்குமெனிகா, மேற்படி கஹுஹாமி, மேற்படி மெனிகஹாமி, மேற்படி முதுமெனிகா, மெனிகரால விதானகே மெனிகஹாமி, மேற்படி டிங்கிரி பண்டா, புஞ்சிரால வெதராலலாகே உக்கு அமமா, மேற்படி மெககமமா, மேற்படி பியத்திலை, வீ. வீ. தெனனகோன முதியானசலாகே முதியானச, பழைய சமாதான திஅகாரி, தெனனகோன முதியானசலாகே மெனிகஹாமி, தெனனகோன முதியானசலாகே மெனிகஹாமி	1 0 34
250	கப்யாயறேன	சேனை	ஷே	0 0 24
251	ஷே	ஷே	ஷே	0 0 23
252	தவல்லேறேன	ஷே	ஷே	0 1 4
253	ஷே	ஷே	ஷே	0 0 13
270	கப்புயாயறேன	சேனை	குருக்கல்—மார்கல் பெர்னாண்டு, உத்தரவுபெற்ற அளவுகாரா	0 0 3
271	ஷே	சேனை (வாய்காலின் பாகம்)	ஷே	1 1 7
273	கோனகஹமுலவத்த	ஏறக்குறைய 17 வருஷமுள்ள 30 தெனன மரங்கன கொண்ட தென்னந தோட்ட முட வாய்காலின் பாகமுட	ஷே	0 3 7

துண்டு காணியின் பெயர்.	விபரம்.	உரித்தர்/நியமின பெயர்	லிசாலம், எ. று. ப.
274 டேரியவதத	ஏறக்குறைய 20-35 வருஷ முள்ள 22 தெனை மரங்கள கொண்ட தெனைந தோட்டம், ஏறக்குறைய 1-3 வருஷமுள்ள 3 தோடை மரங்கள், 1 பிலின மரம், 3 வருஷமுள்ளும் ஓர் சவரும் கக்கூச்சம், வாய்காலின பாகமும் அடங்கிய தோட்டம்	டண்டகமுல—ஸ்ரீமதி ஈ. எச. ஈ. மூலமலே	0 2 6

எடுத்துக்கொள்வதற்கான எதன்கூடியும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவர்களின் எண்ணப்படி சனாதிபதி ஆட்சி மந்திராலோசனைசபை எகைக்கு கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான இதைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக இல்லாத அவரவருடைய காரியகாரர்மூலமாய 1952 ம் (ஆகஸ்ட்) ஆவணி மாசம் 6 ந் தேதியிலன்று காலே 9 மணிகு நிகவெரட்டிய வாடிவீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநடைகளினது தனமையையும் அவ்வுடநடைகளுக்காய்த் தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

குருணாகல் கச்சேரி,
1952 ம் (ஆகஸ்ட்) ஆனிமீ 17 ந் உ.

டபிள்யூ. ஈ. ஜயசிங்கம்,
புடமேல் மாகாண அரசாட்சி எசன்கேகாக.

இலக்கம் J/E/1173/LM/5275.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கிறேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

பிரதமப்பட இலக்கம் A 716. கிராமம்—ஹெற்றிமுல்ல.

துண்டு காணியின் பெயர்.	விபரம்.	உரிமைகாரர்.	லிசாலம், எ. று. ப.
1 தெலகெத்தேறேன்	இரண்டு நிரந்தரமற்ற (தானிய வீடும கட்டையும்) கட்டிடங்களையுடைய தோட்டம்	கே. கே. சோமபால் C/O எச. எம். குலங்க, எலிப்பங்கமுல அரசினர் யாட்சால, நெல்லுந தெனிய	3 3 14 3

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1952 ம் (ஆகஸ்ட்) ஆவணி மாசம் 29 ந் தேதி, காலே 10 மணிகு கேகாலே கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுள்ள உடநடைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாட்டித் தொகையையும், அதற்காக கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (ஆகஸ்ட்) ஆவணி மாசம் 22 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கேகாலே கச்சேரி,
1952 ம் (ஆகஸ்ட்) ஆனிமீ 17 ந் உ.

டி. ஜி. தயாரதன்,
புலத்திற் உதவி அரசாட்சி எசன்கே.

காணி மீட்டற் சட்டம்.

LA 7615/LRO/APL 3108/J/AL/2237

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படுக காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டாம் என்று காணிக்கொய்க்கினார் திராவிதத்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி, புகழ்ப்பண்டா, புலன்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம் பிரிவின [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவின திருத்தம் அச்சட்டத்தின் 62 ம் பிரிவின சோத்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசுத்த தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டாம் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனஞ்செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் (மே) வைகாசிமீ 2 ந் உ.

பி. பி. புலன்குலம்,
காணி விவசாய மந்திரியின் உதரவுப்படி.
எஸ். எப். அமரசிங்கம்,
நிரந்தர காரியதரிசி.

அட்டவணை

ஆரம்பப்பட இல A 1,138 கிராமம்—பானகடுவ

துண்டு காணியின் பெயர்.	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	லிசாலம், எ. று. ப.
1 பனசலகாவஹேன்	வண்டிப்பாதையின் பாகமும் புகையிலையும் அடங்கிய சேனை	பனகடுவ, கதுப்பொதயிலிலிருக்கும் மிதியறையலாகே நம்பவெவயிலிருக்கும் ஸ்ரீமதி குமாரசிங்கம் ஹெற்றி ஆரச்சிகே செமி நோனூ, நாரமமலையில் எஸ். பி. கெப்பியல் அவர்களின் மேற்பார்வையிலிருக்கும் செல்வி அனனசக்கரயலாகே மெகிலின	0 0 27
4 ஷெ	வண்டிப்பாதையின் பாகமும் 25 வருஷமுள்ள 8 தெனையுடைய சேனை	மேற்படி ஷப்போவ, கதுப்பொதயிலிலிருக்கும் அனனசக்கரயலாகே பனடி நயடே உரித்துப்பேசுகின்றார்	0 1 28
5 ஷெ	புகையிலையும் வண்டிப்பாதையின் பாகமும் 20 வருஷமுள்ள ஒரு தெனையுடைய அடங்கிய சேனை	பன்கடுவ, கதுப்பொதயிலிலிருக்கும் உத்தியறையலாகே மெகிலி, நம்பவெவயிலிருக்கும் ஸ்ரீமதி. குமாரசிங்கம் ஹெற்றி ஆரச்சிகே நோனூ, நாரமமலையில் எஸ். பி. கபிலின் மேற்பார்வையிலிருக்கும் செல்வி அனனசக்கரயலாகே மெகிலின	3 2 5

LRO/APL/5072/J/AL/2165.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி விவராய மந்திரி, புதுசி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பதிர்ங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,
காணி, விவசாய மந்திரியின் உதவரவினப்படி,
எஸ். எஸ். அமரசிங்கு,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திநாயகி 7 ந் உ.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,762. கிராமம்—டொலபியில.

துணடு	காணியின் பெயர்	காணி விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம்.
1	வட்டகல்தென்னள்ளவெதும்	நெல்லவயல்	அங்குமப்புர கல்ஹிணனயிலிருக்கும் எஸ். நடீசா உமமா	0 2 4

இலக்கம் LA 3358

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

1. 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கத்தள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

2. அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்

3. அத்தகைய காணியில் உரிததுக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 25 ந் திகதி காலை 10 30 மணிக் கு சிலாபம் உணவுக்கட்டுப்பாட்டுக் கந்தோரில் எனமுனவந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நடட ஈடு கோரும் விவரத்தையும், நடட ஈட்டுத் தொகையையும் அத்தொகையை கணிக்கப்பட்ட விவரத்தையும் 1952 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 18 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் (இரண்டு பிரதிகளில்) எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

சந்திரகீர்த்தி உ. பொனசேகரா புத்தளம் சிலாபம் பகுதி உதவி அரசாங்க ஏசனருகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

புத்தளம் கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆனிமீ 21 ந் உ.

சீ. உ. பொனசேகரா,
உதவி அரசாங்க ஏசனர.

அட்டவணை

துணடு.	காணியின் பெயர்	பிரதமப்பட இல.	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம்.
20	புலியன்கடவரதோட்டம்	1-25	வயதுள்ள தென்னந் தோட்டம் பிலில். த அனருடோ, இல 23, லடேஷன் ரோட், வெள்ளவத்தை	உரிமை கேட்பவரின் பெயர்	23 2 2
21	ஷே	ஷே	ஷே	ஷே	0 1 25
மொத்தம்					23 3 27

இலக்கம் LA 3360

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கத்தள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரிததுக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 25 ந் திகதி, காலை 10 30 மணிக் கு சிலாபம் உணவுக்கட்டுப்பாட்டுக் கந்தோரில் எனமுனவந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நடட ஈடு கோரும் விவரத்தையும், நடட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணிக்கப்பட்ட விவரத்தையும் 1952 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 18 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் (இரண்டு பிரதிகளில்) எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

சந்திரகீர்த்தி டி. பொனசேகரா, புத்தளம் சலாபம் பகுதி உதவி அரசாங்க ஏசனரு ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

புத்தளம் கச்சேரி,
1952 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆனிமீ 21 ந் உ.

சீ. டி. பொனசேகரா,
உதவி அரசாங்க ஏசனர.

அட்டவணை.

பிரதமப்பட இலக்கம் A 1,140. கிராமம்—சூடாமானவேரியும், ராஜகதலுவை.

துணடு	காணியின் பெயர்	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம்.
1	கலே, சியம்பலகஹுவத்த	கிணறும், ஒரு தண்ணீர் பள்ளமும், ஒரு கோழி வீடும், ஒரு ஓலை ஆட்பட்டியும் ஒரு ஓலைக் கொட்டும், ஓலைக் கூரையும் மண சுவருமுள்ள ஒரு வீடுமடங்கிய 20 வகுஷ் தென்னந் தோட்டம்	கொழும்பு ரோட், சிலாபம்	26 3 22
2	மானவேரியகலே	20 வகுஷ் தென்னந் தோட்டம்	ஷே	0 0 23
3	சியம்பலகஹுவத்த	ஷே	ஷே	0 0 31
மொத்தம்				27 0 36

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கத்தளை அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
 (2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நட்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
 (3) அத்தகைய காணியில் உரிதகக் கேட்கும் ஒவ்வொருவரும்—
 (அ) நேரமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர மூலமாக 1952 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 28 ந் திகதி, காலை 10.30 மணிக்கு சிலாபம் உணவுக்கட்டுப்பாட்டுக் கந்தோரில் என்முனைவநது தெரியப்பட்டும்,
 (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரிதனை தன்மையையும், தாம் நட்ட ஈடு கோரும் விவரத்தையும், நட்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையை கணிக்கப்பட்ட விவரத்தையும் 1952 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 18 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் (இரண்டு பிரதிகளில்) எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,
 சந்திரசேகரி டி. பொனசேகா, புத்தளம் சலாபம் பகுதி உதவி அரசாங்க எசனற ஆசிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

புத்தளம் கச்சேரி,
 1952 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி 21 ந் வ.

ஈ. டி. பொனசேகா,
 உதவி அரசாங்க எசனற.

அட்டவணை.

பிரதமபட இலக்கம் A 1,139. --கிராமம்—புஞ்சிவிலத்தவ.

கூண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர பெயர்.	விசாலம். ஏ. நா. ப.
1	புலியன்கடவர தோட்டம்	1 மூதல் 25 வயதுள்ள தெனளந் தோட்டம் பிலில த அன்றூடோ, நி. 23, ஸ்டேஷன் ரோட்,	வெள்ளவத்தை.	0 2 36
2	ஷே	ஷே	ஷே	9 2 13
				10 1 9